

சுதாந்திர சுதாந்தி



குடாந்திர: குடா

குறங்கதை : நாறு

ஏழஞ்சிலை விதம்



நாறு விதம்

முதற்பதிப்பு : 27 டிசம்பர் 1986

விலை : ரூபா 10 | -

வெளியீடு : 07

'நான்' வெளியீடு

அ. ம. தி. குருமடம்,
கொழும்புத்துறை,
யாழ்ப்பாணம்.

PRICE : Rs. 10

PAGES : iv + 82

KURUNKATHAI : NOORU - An anthology of one hundred short stories, By 'Chempian Selvan' (C) 10, New Road, Athiyady, Jaffna, Sri Lanka.

First Edition 27 December, 1986 Published by 'NAAN' Publications, Oblate General Delegation, Colombogam, Jaffna, Sri Lanka. Printed at Mani Osai, 12, Patrick's Road, Jaffna Sri Lanka.

முருங்கை

பிள்ளைக்கதைத்துறையில் குறுங்கதை 'வாமனுவதாரம்' போன்றது. அனுவின் வடிவமும், ஆற்றலும் கொண்டது. எடுத்துக் கொண்ட அனுபவச் சிதறலை அதன் 'கருப்' பொருளாலும், தொனிப் பொருளுக்கு ஊட்டும் அர்த்தச் செறி வழிக்கூர்க்கையாலும், இறுத்தக்கமானதொரு கவிதா நடையாலும், கணப்பொழுதில் 'சுருக்'கென நெஞ்சில் குத்தவைக்கும் நையாண்டிப் பண்பினாலும் குறுங்கதையின் விசவரூபம் விண்ணையும் மண்ணையும் அளந்து நிற்கிறது.

குறுங்கதையின் 'கருப்பொருளானது', லீரூர்ந்த எழுக்கியுடன் 'தொனி'ப்பொருளை சங்கநாதமாககி, உயிரமூச்சாக வெளி யேற்றுகையில், பாரியப்பகைப்புலங்களும், கால-வெளிப் பரிமாணங்களையும் உள்ளடக்கும் சம்பவவில்தரிப்புகளும், சொற்கள் கடந்து சேவகம் செய்ய, உருவம் மீறிய உள்ளடக்கம் கொண்டதான் இலக்கிய வடிவமாக இதனைக் காணலாம்.

இயக்கவியற்பன்பு கொண்டவாழ்வியலில்-அரசியல், பொருளாதார சமூக நிலைகளில் விநாடிக்கு விநாடி எழும் பற்பல முரண்பாடுகள், 'இயக்கப்'பற்சக்கரங்களுடன் மோதி நெருப்புப் பொறி பறக்கச் செய்கின்றன. அத்தகைய மின்னற் தெறிப்புகளின் ஒளியில் வாழ்க்கையின் 'தேடலே' நடாத்தும் முயற்சி இது.

அதியில், அறியாமை என்னும் இருட்டுவிழித் தடத்தின் மோதலிலே இத்தகைய தேடலைகள் நடந்தன. ஆனால் இன்றே, அதை அறிவொளியின் திறந்த விழிக்குருட்டில் நிகழும் மோதல்களாகின்றன. இது வேத கௌயான வேடிக்கை அல்லவா? பாரசீக அறிஞன் சா-அடி பட்டப் பகலில் மனிதனைத் தேட விளக்கேந்தியதும் இத்தகைய முரண் முனைப்புகளால் தானு?

பலராலும் கவனிக்கத் தவறுகின்ற, அற்புமென ஒதுக்கப்படுகின்ற சமுதாய முரண்மைகள் நம்முள் எழுப்பும் குறுகுறுப்புகள் குறுங்கதைகளாகின்றன. காலிலேறி ஒடிந்த முன்முனைகளை இலாவகமாக வெளியேற்றி, ஆசுவதமாக பெருமூச்சவிடவைக்கும் முயற்சி.

ஆயினும், 'குறுங்கதை' புதிய முயற்சியுமல்ல; காலாதி காலமாக சான்றேர்களும், அறிஞர்களும், சமயப் புனிதர்களும் தமது கொள்கை விளக்கங்களுக்காக இந்தக் கலை வடிவத்தைக் கையாண்டு வந்தன்னளர். மக்களிடம் சென்றடையவேண்டிய கருத்துக்களைக் கூற இதனைப்பயன் படுத்தினர். யேசு, நபி (ஸ்ல), புத்தர், பரமஹுமசர் போன்றேரின் போதனைகளில் இத்தகைய கதைகளைக் காணலாம். டொன்நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது போன்ற பாரிய நாவல்களை எழுதி நோபல்பரிசு பெற்ற சோவியத் எழுத்தாளரான மிகமில் ஷோலகோவு எழுதிய சின்னமீன், பரமஹுமசர் கூறிய பாலதொட்டி மீன் இரண்டுமே தத்தம் பணியில் வேறுநாவையல்ல.

அந்த வழியில் பிறப்பது தான் இந்தக் 'குறுங்கதை: நூறு' ஆயினும் ஏனைய பதிப்பகத்தார். வர்த்தகரீதியில் வெளியிட, அதிகம் முன்வரத்துணியாத இத்தகைய இலக்கியப் பரிசோதனை முயற்சியை நூலுருவில் வெளியிட்டு, சமுத்து இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பணியினை செய்திருப்பவர்கள்-'நான்' வெளியீட்டினர். 'நான்-உள்ளியல் மஞ்சரி' மூலம் அவர்கள் பெறும் அனுபவமும், பிரபல்யமும் இந்த நூலையும் சிறப்பிக்கும் என நம்புகிறேன். 'மணி ஒசை' அச்சகத்தார் இந்நூலைக் கலையழைக்டன் வெளியிட எடுத்துக்கொண்ட பிரயாசையை நூலின் பக்க அமைப்புக்களும், அச்சுவகையும் எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு உறுதுணியாக இருந்த ஜோசப் பாலராவுக்கு நன்றி சொன்னால் கோபிக்கப்போகிறார். அனைவருக்கும் என் நன்றிமறவா நெஞ்சாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

10, புதிய வீதி, அத்தியடி. - செல்வன் - செம்பியன்

சர்வ தேசியம்

அவன் ஒரு நீக்ரோ.

தன் சொந்த நாட்டிலே, — மன், பெண், பொன் அனித்தையும் சரண்டிப் போக வந்த வெள்ளையருக்கான திரைப்படம் ஒன்றினைப் பார்க்கப் பேரிருந்தான்.

என்ன ஆச்சரியம். படத்தின் கதாநாயகி அவன் காதலியைப் போலவே யிருந்தாள்.

குறைந்த ஆடையுடன் நீச்சல்யத்தாள். அதுவுமின்றி படுக்கையில் கதாநாயகனுடன் கட்டிப்புராண்டாள்.

அவன் தன்னை மறந்தான். அவன் கதாநாயகனுக்கக் கற்பித்துக் கொண்டான்.

உடலெங்கும் புலஸித்தது. அவனைத் தொட்டான். உரையாடினான். அவன் அங்கங்களொல்லாம் அவன் கைகள் ஊறுலெலுத்துப் படர்ந்தன. அந்தச் சில மணித்துளி நேரங்கள். இன்பக் கொள்ளை. ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுடன் உடலுறவு கொண்ட திருப்தி.


படம் முடிந்து வாசலுக்கு வந்தான்.

'வெள்ளைக்காரப் பெண்ணைக் காதலித்த குற்றத்திற்காக, கறுப்பர் சட்டுக் கொலை!'

— மாலைத் தினசரி விற்கும் பையன் கூவிக்கொண்டு போனான்.

— அவன் மறைந்து, மறைந்து அஞ்சி, வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தான். ●

வல்லரசுகள்



பாரதப் பேருக்கு நாள் குறித்தாகி விட்டது.

கண்ணனின் பொய்யுறக்க நாடகம் —

‘கண்ணனின் படை - மூரியோதனைக்கும்; கண்ணன் பரண்டவருக்கும்’ என ஒப்பந்தம் எழுதிற்று.

ருக்மணி ஓடி வந்தார்.

‘என்ன இப்படி செய்துவிட்டார்கள்? உங்கள் தர்மம் தோற்கப்போகிறதே?’

மாயவன் சிரித்தான்.

‘நான் எங்கே நிற்கிறேன் என்று பார்த்தாயா? நானில்லா என் படை பரண்டவருக்குத் தூக்குக்க சமரனம். அதுமட்டு மல்ல; என் பர்வையில் வெற்றிமட்டும் கருத்தல்ல; அதன் பின் உள்ள நீண்ட காலப் பயனும் கூட.’


‘என்ன சொல்கிறீர்கள்? – வியப்பில் வினா புதைந்தது.

‘பாண்டவர் பக்கம் நிற்பதுதான் நல்லது. போரில் நிச்சயம் கொரவர் தோற்பர். அப்படி வென்றாலும் என்னை மதியர்கள். பார்த்தாயல்லவா? என் உதவி தேடி வந்த

போதே இறுமாப்புடன் தலைமாட்டில் அமர்ந்தவன் துரியோதனன். வென்றுவிட்டால் இடைய என் ஒதுக்கிவிடுவான். பரண்டவர்களோ வென்றாலும், தோற்றுலும் என் சொல் கேட்பவர்கள்... வெற்றியின் பின் ஆட்சி அவர்கள் கையில்... ஆனால் ஆளப்போவது உண்மையில் நான்தான்... நான் மன் நர்களை, உருவாக்குவேன்... ஆனால் உரிமைமை என் கையினின்றும் விடமாட்டேன்’

ருக்மணியின் விழிகள் வியப்பால் விரிந்தன. அவன், ஆற்றல், ராஜதந்திரம் அனைத்தும் தன் முன்னால் பேதைமை யுடன் கூடிய குழந்தையாக உருவெட்டுத் தீர்க்கும் காட்சி, பெண்மைக்கே உரித்தான் பெருமித்ததுடன் மனதில் எழுந்த போது, தன் நுள் அவன் புதைந்துவிடும் வேட்கையுடன், புல்லி இறுக அனைத்தாள். அந்தக் கணத்தில் கண்ணன் மனித நிலைக்கு விரும்பிக் கீழ்றங்கினான். ●

பிரிவினை



புளியில் ஆசிரியர் ஒருவர் படிப்பித்துக்கொண்டிருந்தார்.

‘உலகை 360 பாகை நெடுஞ்கோடுகளாலும், 90 பாகை அகலக்கோடுகளாலும் பிரித்திருக்கிறார்கள். இவை யாவும் கற்பணைக் கோடுகளே. இந்தக் கற்பணைக் கோடுகளால் உலகைப் பிரித்து.....’

மாணவன் இடை மறித்துக் கேட்டான்.

‘மனிதர்களைத்தான் பிரித்தார்களென்றாலும்..... பூமியை முமா பிரிக்க வேண்டும்? மனிதனின் பிரிவினைக் குணம் ஒன்றைக்கூட விட்டு வைக்கவில்லை.....’ ●

ரேஷன்



ஹிச் தூளிகா மஞ்சத்தின் பஞ்சணியில் சாய்ந்தவாறு ருக்மணியின் துகிலினைக் கையால் பற்றி இழுத்து, பெண்ணை வெட்கத்தால் கணிந்து குழைந்து திரங்கும் விந்தையை வியந்த வாறு சிரித்துக்கொண்டிருந்தான் மரயக் கண்ணன்.

புல்லாங்குழலாக, ருக்மணியா?
பிரமதேவனே நீ அற்புத ரசிகனு?
கலைஞரு?
இந்தக் கலையழகெல்லாம் உன் கை
பட்டுப்பட்டு எழுந்தது -

வேதணியா? ஆராதணியா?
'போதும் விடுங்கள்!' - செல்லச் சிறுங்கல்.
போதை தலைக்கேறும் மதுச் சொற்கள்.
'கண்ணு' அபயம்! - கண்ணனின் உணர்ச்சிச் சுறிப்புகள்
ஸ்தம்பித்தன.

எங்கிருந்து கேட்கின்றது? யார் அபயம்?
அஸ்தினுபுரம். திரௌபதி.


துவாரகையின் துணியணிகள் அஸ்தினு
புரிக்குப் போகட்டும்.

கண்ணனின் கருணை - துவாரகையின்
செல்வம் - அகில உலகப் புகழ்பெற்றன.

ஆனால் —

துவாரகை மக்கள் துணிப் பஞ்சத்தால்
'ரேஷன்' காட்டுக்கும் 'கறுப்புச் சந்தைக்'குமாக அலைந்து
கொண்டிருந்தார்கள் சில நாளில்.

வெள்ளைப் பறவை



இரு நாடுகளும் பக்கமையை வளர்த்துக்கொண்டன.

நடேநிலை நாடுகள் இரு நாட்டுப் பிரதிநிதிகளையும் தத்தும் நாடுகளுக்கு அழைத்துச் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு வழிகோலினா. விளைவு?

பிரச்சனைகள் தீவிரமடைந்தன; பக்கமை முற்றியது.

திழெரன் ஒரு நாடு — தனது பக்கமை நாட்டு அதிபரை தம் நாட்டிற்கு நட்புறவு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தது.

உலகே வியப்பிலாம்ந்தது. இரு துருவங்களின் சந்திப் பின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கலாயிற்று.

அதிபர் பகை நாட்டின் விமானத்தளத்தில் வந்திறங் கினுர். நாடே திரண்டிருந்தது. அவர் மனம் பெருமிதத் தால் விம்மியது.

மகத்தான் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.

'டாங்கிகள் நகர்ந்தன..... ஏவுகணிகள் ஊர்வலம் வந்தன..... அனுகுண்டு..... ஐவாயுக் குண்டு..... கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுகள்..... பவனிவந்தன. குதிரைப்படை..... காலாப்படை..... எண்ணிக்கை ஏராளம்.

மகிழ்வால் மலர்ந்திருந்த அதிபரின் முகம் சிவந்து சுருங் கலாயின. நெஞ்சு படபடக்கலாயிற்று.

வெளிநாட்டு விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அதிபர் சில நாட்களில் எல்லாம் சமாதானப் பறவையைப் பறக்க விட்டார்.

அரசியல் அவதானிகள் காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தனர்.

மகத்தான தொழில் ★★☆☆☆☆☆

‘ஓரு ஜனநாயக நாட்டின் பிரதான தொழில் என்ன?’
— என ஆசிரியர் வினாவினால்.

‘முதலாளிகள் நடாத்தும் பொதுசனத் தேர்தல்’ எனப் பலரெனப் பதில் வந்தது. ●

கையுறை



குசேலர் தன் மனவியைக் கூப்பிட்டார்.

“குதி..... நான் கிருஷ்ணனைச் சந்திக்கப் போகவேண் மே..... எதனைத் தந்துவிடப் போகிறோம்?.....”

‘சுவாமி! உங்கட்குத் தெரியாமல் என்னிடம் ஏது இருப்பு?..... அடுத்த வீட்டில் கடனுகப் பெற்ற ஒரு படி அவல்தான் என்னிடம் இருக்கிறது?.....’

‘அவலா..... அவனுக்கு நிறையப் பிடிக்குமே..... அதுவே போதும்?.....’

‘சுவாமி..... பிள்ளைகள் படியால் கத்துகின்றனவே..... கிருஷ்ணன் தங்கள் நண்பன்தானே..... அவருக்கு நிங்கள் கையுறை கொண்டுபோக வேண்டுமா?’

‘அடி பேதாய்... கண்ணன் என் நண்பன் மட்டுமல்ல... ஒரு பெரிய அதிகாரி என்பதனை மறந்தா போய்விட்டாய்...’ ●

ஒலகின் ஜனத்தொகை நாளூக்கு நாள் பெருகவே, மக்கள் காடுகளை அழித்து, குடிபெயரத் தொடங்க, மிருகங்கள், இருக்க இடமில்லாமல் தவிக்கலாயின, அலையலாயின. நகரத்தில் மிருகங்கள் அலைவது ஆபத்தானது, அவற்றை நடமரட்சிடக் கூடாது என்று மனிதன் அவைகளை அழிக்க கத்தொடங்கினான். ●

மன்னர்கள்




நாட்டு மக்களைத் தியரகம் செய்து, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுமராய் கேட்டுக்கொண்ட ஆட்சியினரின் மந்திரி சபை அங்கத்தவரின் — மந்திரிகளின் — என்னிக்கை மட்டும் அநிகரித்துச் சென்றது.

‘மந்திரிக்கப்படைய இப்படி விருத்தி செய்து என்ன பயன்? செலவைக் குறைக்க மந்திரிமாரின் என்னிக்கையைக் குறைத்தல் நல்லதல்லவா?’ என்று பொதுமக்கள் கேட்டார்கள்.

‘முன்பு ஒரு மன்னன் இருந்தான். சில மந்திரிகள் போதும். இப்பொது நீங்கள் எல்லோருமே மன்னர்களாகசே! உங்கள் அனைவருக்கும் இந்தச் சில மந்திரி கள் எப்படிப் போதும். என்னிக்கை குறைந்தால், உங்கள் கௌரவம் என்னுவது?’ என்று பதில் வந்தது.

பெருமக்களும் திருப்தியுடன் அவர்களை வாழ்த்தியபடி திரும்பினார். ●

அரசியல்



நாட்டுராஜா சிறுத்தையை அடித்துக் கொன்றது. அது வழக்கம் பேரால், சிறுத்தையின் ஈரலை மட்டும் உண்டுவிட்டு அப்பால் சென்றது. இதனை மறைவிலிருந்து, அங்கவிழிகளால் பார்த்துக்கொண்டிருந்த குள்ளநரி ஒன்று, விரைந்து சென்று, மீதமிருந்த சிறுத்தையின் எச்சில் மாமிசுத்தைப் புசிக்கலராயிற்று.

வயிறு நிறைந்த மகிழ்ச்சியில், பெரிதாக ஊளையிட்டது.

மரக்கிளை வழியாக தாவிவந்த மந்தி ஒன்று, இதனைப் பார்த்துவிட்டு வியப்புடன் விஞாயியது.

‘சிறுத்தையை நீயா கொன்றாய்?’

குள்ளநரிக்கு மின்னலென முனையில் பொறி தட்டியது. பலமாகத் தலையசைத்தபடி, இதென்ன கேள்வி?..... பார்த்தாலே தெரியவில்லையா?... கொன்றேன்... தின்றேன்... உனக்கும் பங்கு வேண்டுமா?’ எனக்கேட்டது.

மந்தி, அங்கப் பயத்துடன் கிளைகளில் தாவியது.

குள்ளநரியின் தீர்க்கேயல் காடெங்கும் பரவியது.

அவ்வழியால் மீண்டும் வந்த காட்டு ராஜா கூட நரிக்கு மரியாதை செய்து, பாதைமாறிப் போகத்தொடங்கியது. ●

வழிகாட்டி

இறைவன் உலகைப் படைத்தான்.

உயிர்கள்-

ஊர்ந்தன..... உலவின..... பறந்தன... பரயந்தன...
மனிதர்கள் -

எத்தனை... எத்தனை... வகையினர்... வண்ணத்தினர்.

குருடன்... முடவன்... செவிடன்... ஊமை... ஏழை...
பணக்கரரன்... அழகன்... குருபி... நோயாளி... சுகதேகி...

இதனால்-

பூவுலகில் ஒரே பூசல்..... போட்டி..... பொறுமை.....
இருத்தக்களாரி.....

இறைவன் உதட்டில் குமின் சிரிப்பு.

இறைவிக்கு எரிச்சல். விழியில் சிவப்புப் பூத்தது.

‘இறைவா..... இதுவென்ன விளையாட்டு? இதில் மகிழ்ச்சி வேறு.....?’

ஏனிந்தப் பிரிவினைகள்..... ஏற்றத்தாழ்வுகள்..... முரண் பாடுகள்.....?’

‘தேவி..... உன் கருணை விழிகளுக்கு என் தத்துவங்கள் புலப்படா. இவ்வேற்றுமைகள் உயிர்களின் தகுதிகள்..... உலகமென்னும் உலைக்களத்தின் அக்கினித் துண்டங்கள்..... அவற்றின் வடிவங்கள் என் தத்துவங்களே!’— இறைவன் புரியாத தத்துவத்தில் புதிரச் சிக்கல் விடுத்தான்.

தேவிக்கு ஆத்திரம்.

பூவுக்கத்தில் இருந்து மீண்டும் பேரிரைச்சல் எழுந்தது.
எட்டிப் பார்த்தார்கள்.

பூவுக்கீல்—

கடவுளரைப் பலராககி, மனிதர் மோதவிட்டு வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இறைவன் மௌனியானுன்.

12 தற்கொலைப்படை ரீ-பீ-ரீ-பீ-ரீ-பீ-ரீ-

கடற் பறவைகள் தாழப்பறந்து மீன் வேட்டையாடின.
பச்சை இரத்த வாடை வீச, புழுவுடன் தூண்டில் நீரி
டையே துடித்தன.

‘வெண்டாம்... வெண்டாம்... எங்களை வாழவிடுங்கள்’
— மீன்கள் அலறின.

‘உங்களை வாழவிட்டால்... எங்கள் வாழவு...?’ கடற்
பறவைகள் எக்காளமிட்டுச் சிரித்தன.


மீன்கள் ஒன்று திரண்டன. ‘இவர்களுக்கு இரையாகி
அழிந்து போவதைவிட எதிர்த்து நின்று இவர்களில் சிலரை
யாவது கொன்றுமித்துவிட்டுச் சாவது மேல்...’

புரட்சிக்குரல் எழுந்தது எப்படி...? நிரின் மேல் துள்ளி
விழுந்த வெள்ளி மீனைன்று கடற்பறவைக்கு ஆசை காட்டிய
வாறு தூண்டில் நெருங்கியது. ‘வீர்’ ரென்று கடற்பறவை
யும் நீரைக் கிழித்துக்கொண்டு நெருங்கியது.

‘கடக்’ — தூண்டில் சண்டியிழுக்கப்பட்டது.

தூண்டில் முள்ளில், மீனுடன் கடற்பறவையும் துடித்தது.

முதலடி



ஏவுகை பெருக்கெடுத்தது.

தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டது.

இயற்கைக்கும், மனிதனுக்கும் மாபெரும் பேராட்டம்.

‘அழிக்க வந்த வெள்ளத்தையே, ஆக்கத்திற்குப் பயன்
படுத்துவோம்! ’

உழைப்பு... உழைப்பு... உழைப்பின் வெற்றி உயர் எழுந்தது.

நிஷ்டையில் ஆழ் ந் தி ரு ந் த பரமனின் செவிகளில்
உழைப்பின் கீதம் விழுந்து, என்றுமில்லாக் குறுகுறுப்பை
ஊட்டிற்று.

மணவெட்டியுடன் மண்ணில் இறங்கினான்.

உழைப்பு..... உணவு..... ஓய்வு.....

ஆ! என்ன சுகம்... தபசினைவிட மோனமான் நிம்மதி...

உழைப்பின் பின் கிட்டிய உணவு தேவாமிரத்ததை
மிஞ்சியது. அதன் பின் ஏற்பட்ட ஓய்வோ.....

நிறைவரன் உழைப்பில் எழும் முழுமையான அமைதி
நான் ஓய்வா ?.....

அவன் ஆனந்தம் அளவு கடந்தது.

புதுத் தத்துவம் கிட்டிய ம கீழ் சுசியில் ஆடினான்...
யாடினான்..... கைலைய மறந்து விளையாடினான்.

தொழிலாளி யின் ஆனந்தம் மாண்டியன் கண்ணின
மறைத்தது.

கைப்பிரம்பு சுழன்றது.

உலகின் தொழிலியக்கம் ஒரு கணம் தமித்தது. ஓவ் வோரு தொழிலாளியும் தமக்கு விழுந்த அடியாக, குரல் கொடுத்தனர்.

பாண்டியன் கைப்பிரம்பு நழுவியது. தொழிலாள ஓற்றுமையின் பலத்திற்கு பாண்டியன் தலைகுனிந்தான். ●

14



‘அதோ!... சந்திரேதயம்’ – என்றது பூமி.

‘பூமியோதயம், அந்புதமே’ – என வியந்தது மதி.

புவிக்குப் பொறுக்க முடியவில்லை.

‘என்னால் அழகும், ஒளியும், மதிப்பும் பெறும் நீ எனக் குச் சமமாக கேளி பேசி ஏனான்மா செய்கிறோய்?...’ – சிற்றம் சொற்களாயின்.

‘ஆஹ்ஹ்ஹா! என்னால் அஸ்வவா நீ பெருமையடைகிறோய்? அதை விட்டு விட்டு இறுமாப்பு வேறு?... – மதி எதிர்த்தாக கலில் கொதித்தெழுந்தது.

இரண்டும் ஒன்றையொன்று நெருங்கி வழி மறித்து நின்றன. மோதிக் கொண்டன.

கிரகணங்கள் மாறி மாறித் தோன்றலாயின.

‘கறுப்புச் சூரியன்’ சிரித்துக் கொண்டேயிருந்தான். ●

12

15

பொறுக்கி

அவன் வீட்டு வாசற்படியில் உட்கர்ந்திருந்தான்.

தெருவோரமாகக் கிடந்த மணிக்கற்களை எடுத்து, விட்டெறிந்துகொண்டிருந்தான்.

அவன் கரங்கள்..... வேலை..... உழைப்பு..... எனத் துடித்தன.

வயிறும் பசியால் அழுதது.

‘இதிலிருந்து கொண்டு வீஞாக ஏன் கற்களை எறிகின்றாய்? ஆற்றங் கரைகளில் போய் சிறு மணிக்கற்களைப் பொறுக்கி வாய்னாம் தருகிறேன்’ – என்றது ஒரு குரல்.

‘ஏன்?’

‘கேள்வி கேட்காதே! கொன்னதைச் செய்து கூலியைப் பெற்றுச் செல்லும்!

– பதில் கடுமையாக வந்தது.

2

அவன் சோற்றிற்காகக் காத்திருந்தான்.

மனைவி அரிசியைக் களைந்து கொண்டிருந்தான்.

‘ஏயு..... இன்னுமா சோறு காச்சவில்லை..... பசியால் பிரரணன் போகுது!’

3

அவன் ஆவலோடு சோற்றை வராயிலிட்டான்.

‘நறுக்’ – வராயில் கல் கடிபட்டது.

அடுத்தவாய்ப்

13

‘நறுக்க’

அவன் வாயில் கடிட்ட கல்லை எடுத்துப் பார்த்தான்.
ஆச்சியத்தால் அதிர்ந்து கூவினான்—

‘கண்டுகொண்டேன்... இவை நான் பொறுக்கீய
கற்கள்லவா?’

16

பயன் பீ-பீ-பீ-பீ-பீ-பீ-பீ-பீ-பீ-பீ

அது ஒரு பொங்கு முகம்.

நதியும், கடலும் சங்கமிக்கும், புகார் படுக்கை.

நதியின் நீரினால் அதன் பின்னனி நிலங்கள் பச்சைப் பயிர்க் கதிர்களால் எழிற்கோலம் தீட்டின.

கடல் துண்பச் சூழலில் சிந்தை நொந்தது.

‘நதியால் மக்களுக்கு வாழ்வுண்டென்றால்...பரந்த நீர்ப் பரப்பையடைய என்னால் யாருக்கும் பயனில் லையா...இது வென்ன சோதனை’

மனிதன் இரங்கினான்.

பாத்தி கட்டி, வரம்புயர்த்தி, கடல் நீரைப் பாய்க்கினான்.

குரியன் அக்கினி விதைகளைச் சிந்தி விதைத்தான்.

வெண்மையிப் பூக்கள்..... உப்புப் பளிங்குகள்


முத்தம் சிந்தின.

உணவுக்கு உயிராயின.

14

17

அடிக்கல்



தொழிலாளர்கள் காலையிலிருந்து, அந்த உச்சிப் பொழுதுவரை காத்திருந்தார்கள்.

அவர்கள் வெட்டியிருந்திவரத்தின் கர மண் கூட உலர்ந்து, சொரிந்து விழுந்து கொண்டிருந்தது.

சீமெந்துக் கலவை ஈரம்வற்றி, உலர்ந்து கொண்டிருந்தது.

அவர்கள் தங்கள் சாந்தகப்பை, மட்டத்தடி, நீர்மட்டம், மணவெட்டி என்பனவற்றுடன் நின்ட ஞானமாகக் காத்திருந்தனர்.

வேலை தொடங்கவில்லை.

தந்தையுடன், வேலைக்குத் துணியரக வந்திருந்த சிறுவன் கேட்டான்:

‘அப்பா, ஏன் இன்னும் வேலையை நீங்கள் தொடங்கவில்லை’

‘மகனே, அடிக்கல் நாட்டுபொருள் இன்னும் வரவில்லை’

‘அடிக்கல் மிகப் பெரிதா அப்பா? உங்களால் அதை நாட்ட முடியாதா?’

‘அப்படியல்ல மகனே. அடிக்கல் பெரிதல்ல; அதனை நாட்டுபொருள் பெரிய மனுஷன்’

‘உங்களைவிட அவர் பெரிய உழைப்பாளியா? இந்தக் கட்டி மீண்டும் வரை உழைப்பாரா? அப்படியான உழைப்பாளி ஏன் இன்னும் வந்து சேரவில்லை’

15

‘இல்லையா மகனே. அவர் உழைப்பாளியல்ல. பதவிக் காரன். அவரால் இந்த அடிக்கல்லை தூக்கவும் முடியாது. தூக்கவும் மாட்டார். அது அவருக்குக் கொறவக் குறைவு நாங்கள் தூக்கிக் கொடுக்க அவர் அதனை ஆசீர்வதிப்பதுபோல் தொட்டுக் கொண்டு நிற்க புகைப்படங்கள் பிடிப்பார்கள். வெயிலிலும் மழையிலும் நாங்கள்தான் உழைத்துக் கொடுக்க வேண்டும்,

‘அப்படியானால் அவருக்கு எதற்காக இதில் பங்குகொடுக்க வேண்டும். அடிக்கல்லில் அவர் பெயரைப் பொறிக்க வேண்டும்?’

‘பாவம்... வருங்கால சமுதாயம் அவர்மீது குற்றம் சாட்டாமல், அவரும் உழைப்பில் பங்கு கொண்டார் என நாம் வழங்கும் ‘பிச்சைக்காரர்த்தனமான சான்றிதழ்’ அதுமட்டுமல்ல, மகனே! இந்தக் கட்டிடம் கட்டி முடிந்ததும் திறப்புவிழாவுக் கென இன்னெனுரு பதவிக்காரன் பட்டு நாடா ஒன்றை வெட்டு வான். அவன் செய்த மரபெரும் உழைப்புக்காக அவன் பெயரும் பொறிக்கப்படும்.’

‘இதெல்லாம் ஏன் இப்படி?’

‘நம் தலைவிதி என்றுதான் இவ்வளவு நாளிருந்தோம்’ இப்போது நாம் விழித்துக் கொண்டோம்’ அவன் முடிக்க வில்லை.

மாபெரும், நீண்ட கப்பல் போன்ற கார் ஒன்று, ஒருவளை மட்டும் சமந்தவாறு, அலுங்குமல் குலுங்காமல் சுப்தம் எதுவு மின்றி வந்து நின்றது. ●

காக்கைகள்

அவர் விசித்திர மனநோய் ஓன்றினை பிடிக்கப்பட்டவர். ஆனால் வெளியே இருக்கிறார். பணக்காரர். அவர் மனநோய் ஒரு மனோவம் எனக் கொண்டு பிறரால் பாராட்டப் பட்டுக் கொண்டிருந்தார்.

வேறொன்றுமில்லை.

எப்பொழுதும் தன்னைச் சுற்றி நாலுபேர் நிற்கவேண்டும்.

கொடை என்ற பேரில் பணத் தை வாரியிறைத்தார். நான்கு பேரிரண்ண? நாலாயிரம் பேர் சூழ்ந்து கொண்டனர். அவர் பூரித்தே போனார்?

வள்ளல் என்ற பெயர் பெரிதாகப் பார்ந்தது.

செல்வம் கரையக் கரைய, கூட்டமும் குறையலாயிற்று.

பைத்தியக்காரன்... விசரன் என்ற பெயர் அவருக்குச் சூடப்பட்டது.

இந்த அவமானங்களைவிட, தன்னைச் சூழ்ந்திருந்தவர்கள் இல்லையே என்ற கவலை அவரை வாடியது. திடீரென ஒரு விந்தனை பிறந்தது.

சோற்றை வாரியிறைத்தார்.

“கா... கா... கா...” — காகக் கூட்டம் அவரைச் சூழ்ந்தது.

அவருக்கு மீண்டும் மகிழ்ச்சி.

நாகக் கூட்டங்கள் பறந்து சென்றன.

இப்போது அவர் தலை, தோள்... முதுகு, முகம் எங்கும் பாருங்களின் எச்சங்கள்.

முதன்முதலாக சிந்திக்கத் தொடங்கினார். ●

ராஜதர்மம் ○○○○○○○○○○

நாட்டில் ஊழல்கள் மலிந்தன.

ஆட்சியளர்கள் மக்களைக் கொள்ளியடித்தனர். வதைத் தனர். உயிர்ப்பலி கொண்டனர்.

மக்களின் அபயக்குரல் உலகளாவி எழுந்தது.

அயல்நாடுகள் மக்களுக்காக அனுதாபம் காட்டின.

“மக்களைக் கொல்லாதே!”

“இது உள்நாட்டு விவகாரம். இதில் பிற நாடுகள் தலை விடுவது உலக அரசியலுக்கு முரண்”.

அந்த நாடுகள் வாயை முடிக்கொண்டன.

உயிர் போகும் வேளையில் பேராடாது மடிவதை விட. பேராடி மடிவதே மேல் என மக்கள் எண்ணினர்.

ஆயுதங்களைக் கையில் எடுத்தனர்.

அக்சமடெந்த ஆட்சியினர் வெளிநாடுகட்டு அவசரத் தந்தி அனுப்பினர்.

‘புரட்சி வெடித்து விட்டது. ஆயுதங்களை அனுப்பி எங்கள் ஆட்சியைக் காப்பாற்றுவங்கள்.’ ●

காலமாற்றம் ○○○○○○○○○○

“காலங்கள் தோறும் சொற்களின் கருத்துக்கள் மாறிக்கொண்டே வருகின்றன. உதாரணமாக நாற்றம் என்ற சொல் பண்டைய நாட்களில் நறுமணம் என்ற பொருளில் வழங்கி வந்தது. ஆனால் இன்று அது “கெட்ட வாசனை” யைக் குறிக்கிறது... இதற்கு இன்னொரு உதாரணம் சொல்” — என்றார் ஆசிரியர்.

‘அரசியல்’ — என்றார் மாணவன்.

‘எப்படி?’

‘இன்று அரசியல் என்றால் ஊழல், வஞ்சம், மோசடி, நாணயமின்மை, பக்கச் சார்பு என்று தானே பொருள் நினைவுக்கு வருகிறது...’

ஆசிரியர் மாணவனைக் குருவாகப் பாவனை செய்து வணக்கினார். ●

விக்கிரகங்கள் ○○○○○○○○○○

‘விக்கிரக வழிபாடு மனிதனை மந்தையாக்குகிறது’ என்ற கருவு எழுந்தது.

விக்கிரக உடைப்பு புரட்சியாக உருவெடுத்தது.

மக்களிடையே கருத்துப் புரட்சி. இரத்தக் களாரி.

இரத்த வெள்ளத்தில் - புரட்சி வென்றபின்,

புரட்சித் தலைவர்களே

விக்கிரகங்களாக

வீற்றிருக்கக் கண்டனர்!

கோபுரக்கூடு பிடியிலை

சிட்டுக் குருவி ஓன்று தன் கூட்டை அழகு படுத்திக் கொண்டிருந்தது.

அதனைக் கண்டு மனிதன் சிரித்தான்.

“குருவி கூடு கட்ட வேண்டுமேயொழிய, பெரிய கோபுரம் கட்ட முயலக் கூடாது.”

“ஏன்?”

“உன்னால் அது முடியாது...”

“பார்க்கிறோயா?... முயற்சியால் முடியாதது, மதியால் இயலாதது எதுவுமேயுல்லை... பந்தயம் கட்டுகிறோயா?” என்றது குருவி.

மனிதன் சவாலை ஏற்றுன்.

அவன் மீண்டும் அவ்விடம் வந்தபோது —

“சிட்டுக் குருவின் கூடு கோபுர நு வியில் அழகாக ஆடிக்கொண்டிருந்தது. ●

விடு பிடியிலை

‘உப்பு நீரில் பயிர்கள் விளையா?’ என்று புத்தகப் பூச்சியான ஆசிரியர் படிப்பித்துக் கொண்டிருந்தார்.


உலகியல் படித்த மாணவன் எழுந்து தின்று உரத்துக் கேட்டான்:

‘உப்பு நீரில் பயிர் விளையாதென்றால், விவசாயியின் வியர்வையில் உப்பு இல்லையா?’

ஆசிரியர் போசையில் ஆழ்ந்தார்.

‘இந்திக்க வேண்டிய கேள்வி?’- வழுக்கையை கை தடவி விட்டுக்கொண்டது. ●

வியர்வைச் சித்திரங்கள்



ஓழிலார்ந்த கலா மண்டபம்.

உலகக் கட்டிடக் கலைஞர்களின் கணவுகளுக்கோர் உருவம். நாகரிக முதிர்ச்சியின் சின்னம். உழைப்பின் உயிரோவியம்.

சிற்பிகளின் உளிகள் தூண்களை கலையாக்கியிருந்தன.

ஓவியர்களின் தூரிகைகள் கவர்களை இயற்கையால் திரையிட்டிருந்தன. எனினும் சில பகுதிகள் இன்னும் பூர்த்தி யராகவில்லை.

சொந்தக்காரர் பெருமிதத்துடன் எல்லாவற்றையும் பாரவை யிட்ட வாறு சென்றுகொண்டிருந்தார், அவர் அழகு மகள் — சின்னங்கு திருமியும் துள்ளிக் குதித்தவாறு அவருடன் வந்துகொண்டிருந்தாள்.

திமிரென அவன் வேகம் தலைப்பட்டது.

“அப்பா... அப்பா... அந்தச் சித்திரங்கள்தான் எல்லா வற்றையும் விட அழகாக இருக்கின்றன இல்லையாப்பா...!” என்றார்.

பூர்த்தி செய்யப்பாத பகுதியில் நபந்துகொண்டிருந்த அவர் வியப்புடன் திரும்பிப் பார்த்தார்.

அங்கே —

கட்டிடத் தொழிலாளர்கள் ஒய்வு வேலையில் சவாலில் சாய்ந்து சாய்ந்து... வியர்வைக் கறை ஏறி... ஏறி... படர்ந்து விரிந்து...

இன்னதென்று வினக்க முடியாத ஓவியம் போல் மின்னையது. ●

தானவிழிகள்



உலக சுகாதார நிறுவனம் விழிப்புலனற்றேர் குறை யைப் போக்குமாறு உலக நாடுகளுக்கு விண்ணப்பித்துக் கொண்டது.

கருணை உள்ளம் கொண்ட அந்த நாடு ஏராளமான விழி களை அனுப்பி வைத்தது.

உலகெங்கும் பெரும் பாராட்டு.

“உங்கள் நாட்டு மக்கள் பரந்த உள்ளம் கொண்டவர்கள். தாங்கள் இறந்த பின் தம் கண்களைத் தானம் செய்யும் பண்பு கொண்டவர்கள்”

“என்ன? தானமா? நல்ல கதை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அவர்களைக் கொலை செய்து கண்களைப் பிடிக்கி அனுப்ப பாராட்டு அவர்களுக்கா?”

—ஆட்சியரார் பொருமினர்.

சட்டமறுட்பு

ரயில் ஓடிக்கொண்டிருந்தது,
இரு நண்பர்கள் அப்போதுதான் நடந்துகொண்டிருந்த சட்டமறுப்பு இயக்கம் பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென ஒருவன் சொன்னுன்; ‘மக்கான் நானும் இப்போ சட்டமறுப்பில் தான் இருக்கிறேன்’.

‘என்ன சொல்லுகிறோய்?.....’

‘ரெயிலுக்கு டிக்கட் கூக்கேல்ல மக்கான்!.....’

பொருள் - ஆதாரம்



திருமணம் ஆகுமுன் காதலி, கலங்கிய கண்களுடன் கேட்டான்.

“ம... ம... உங்களுக்கு என்னைவிட பணம்தானே யெசு காப் பேர்க்க... இல்லாட்டி விட்டாற்றை பேச்சைக் கேட்டு இப்படித் தயங்குவியளா?”

அவன் உற்றுர், பெற்றேரப் பகைத்து, அவள் கழும் பற்றிய சில நாளில் அவன் மீண்டும் கேட்டான் —

“இஞ்சுருங்கோ... நீங்களும் இருக்கினியளே ஆம் பினையெண்டு! உங்கட நண்பர் எப்படியெல்லாம் சம்பாதிக்கிறோர்... நீங்கள் என்டால் வீட்டுக்குள்ள அடைஞ்சு போய்க் கிடக்கிறியள்...”

அவன் கேட்டான் —

“அப்படியெண்டா..... உமக்கு என்னைவிட பணம்தான் யெரிசாப்போக்க...”

அவன் பதில் தயங்காமல் வந்தது.

“பணமில்லாமல்... எப்படி வாழுறவு... பணமிருந்தாத் தான் நீங்களும்... நானும்... அதுக்குப் பிறகு தான் மற்ற தெல்லாம்... விசர்க்கதைகளை விட்டுப்போட்டு ஏதும் சம்பாதிக்கப் பாருங்கத...”

முதலைகள்

வேலையிலோ வாட்டுவது முடியுமாலோ வரும்

பொதுத் தேர்தலில் இரு கட்சிகள் போட்டியிடன.

இரு முதலாளியிடம் ஒரு கட்சி சென்று தேர்தல் நன்கொடை கேட்டது.

முதலாளி சிரித்த முகத்துடன் அவர்களை வரவேற்று, உபசரித்து பெருந்தொகையான பணத்தையும் நன்கொடையாக வழங்கினார்.

சில நாட்களின் பின் மறுகட்சியும் சென்று தேர்தல் நிதி, நன்கொடை கேட்டது.

அவர்களுக்கும் முதலாளி முன்போலவே நன்கொடை வழங்கினார்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மகன் கேட்டான்.

“அப்பா! இப்போது வந்தவர்கள் பதவி க்கு வந்தால் நமக்கு ஆபத்தல்லவா?”

“ஆமாம், மகனே!”

“அப்படியானால் எதற்காக அவர்களுக்கு உதவிலீர்கள்?”

“அவர்கள் பதவிக்கு வந்தால், நமதுதவியைக் காட்டிக் கலுகை பெறலாம் அல்லவா?”

“அதுகாரி... முதல் கட்சி யினருக்கு உதவாமல் விடலாமே?”

“தேர்தல் முடிவு நிச்சயமானதல்லவே?”

‘இரு கட்சிக்கும் வழங்கியதால் பெருஞ் செலவெல்லவா?’

‘இல்லை மகனே இல்லை..... நான் கொடுக்க இருந்த பணத்தை இரண்டாகப் பிரித்துத்தான் இரு கட்சிகளுக்கும் வழங்கினேன். எந்தக் கட்சி வெல்லுமோ என்ற அச்சமோ கவலையோ கூட எமக்கில்லை. எது வென்றாலும் நமக்கு ஆபத்தில்லை. ஒரு கட்சிக்கு வழங்கினால்தான் ஆபத்து..... நாம் எப்போதும் நிரிலுட்டி விலத்திலும் வாழப் பழகவேண்டும் புரிந்ததா.....?’

‘புரிந்தது’.

பொன்னடை மாரியா பி மாரியா பி மாரியா

உலகெங்கும் சுற்றிப் பறந்து, கனித்துத் திரும்பி வந்து கிணகளில் அக் காக்கைகள் அமர்ந்து கொண்டன.

“அற்புதமான உலக யாத்திரை. எத்தனை நாடு. எத்தனை மனிதர். எத்தனை காட்சிகள்... ஆஹா...” — ஒரு காக்கை வியந்துகொண்டது.



“ஆனாலும், எல்லா நாடுகளையும் விட என் தாய்நாடுதான் மிக உயர்ந்தது” — என்றது மற்றுக் காக்கை.

“எப்படி?”

“எங்கள் நாட்டில் தானே நானுக்கு நாள் அகதிகள் முகாம்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஈரெந்தங்கும் கொண்ட ஆட்சியல்லவா?” — என்றது மறு காக்கை.

“உண்மைதான்!” — என்றபடி கா... கா... கா... என் உலகெலாம் பறையடிக்க சிறகடித்தவாறு வாளில் பறக்குத் தொடங்கியது. ●

பரிஞ்ஞம்



தொழிற்சாலையின் புகைபோக்கி வழியாக வெளியேறுவது, தொழிலாளர்களின் உயிர் முச்சா?

முச்சிழுந்த தொழிலாளிகளின் உடல்கள் வற்றலாபின வயிறு ஓட்டியுலர் —

முதலாளி பஞ்சத் திண்டுகளில் தன் கனத்த உடலைச் சாய்க்கமுடியாமல், திணறிக்கொண்டிருக்க —

தொழிலாளர்கள் புரட்சித்தகாரர்கள் ஆயின்.

அமைப்பு மாறியது.

வாழ்வு விடிந்தது என்ற எண்ணத்தில் தொழிற்சாலைகள் புரட்சியின் புதல்வர்கள். அங்கே —

முதலாளித்துவம், பதவியதிகாரமாய்,

அதிகாரிகளின் வடிவில்,

காளான்களாய் பூத்திருக்கக் கண்டனர்.

31

பழம் பெருமை ஜில்லைப்போட்டிக்கொண்டு

கலைக்கூடம் ஒன்று நீண்டகாலமாக இயங்கி வந்தது.

கலைப் பொருட்களும், சிறப் வேலைப்பாடு அரங்க நிர்மானிப்புகளும் — கூடமும், பொருட்களும் அபூர்வக் கலைகளின் உரைகல்லாக மினிர்ந்தன. ஆனால்,

மக்கள் அதனைப் பொருட்படுத்தவேயில்லை.

இருநாள் —

இடியொன்று தெறித்து, கட்டிடத்தின்மேல் விழி.

கட்டிடம் உருக்குலிந்து,

சிறபங்கள் மூளியாகி, சிதிலமாகி.....

மக்கள் திரள்திரளாக..... கூட்டம்கூட்டமாக கலைக்கூடம் நோக்கி வரலாயினர்.

கலைக்கூடத்தின் பழம்பெருமையையும், சிறபங்களின் சிறப்பையும், இயற்கையின் அரக்கத்தனத்தையும் வாயுளையாமல் பேசிக்கொண்டே —

“இழப்பின் மகிழமை”யை இருசிக்கலாயினர்.

32

முரண்பாடுகள்

அவர் ஒரு பொருளியல் பேராசிரியர். விடுமுறைக் காலங்களில் கிராமத்திற்கு வந்து விடுவார். விடுதின் முன்னால், கோடையிலும் குளிர் காற்றிறைக்கும் வேப்ப மரத்தின் கீழ், சாய்வு நாற்காலியில் படுத்து, உண்ட களைப்பிற்கு ஆயாசமாகப் புகைத்துக் கொண்டிருக்கும், வேளையிலும் —

உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, வியர்வையில் மேனி மாபளக்க —

அந்தக் கரடுபோய்ந்த கற்புமியில் விளைநிலத்தை அனுவனுவாகத் தேடிச் சேமித்துக்கொண்டிருப்பான். அவன் உழைப்பில் வாழும் தோட்டம் ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது.

உழைப்பு — உற்பத்தி — கேள்வி — விடை.

“இரு பொருளின் விலை அதனை உற்பத்தி செய்ய எடுத்த தொழிலின் மதிப்பினாலும், மக்களின் தேவை நிலையினாலும் குரணயிக்கப்படுகிறது” பொருளியல் தத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றை அவர் மனம் ஏனோ நினைக்கின்றது.

மறுநாள் —

அவன், அவர்முன் ஒரு வாழ்வுக்குளையுடன் நிற்கிறான்.

“ம்... கடைசியா என்ன விலை சொல்லுகிறுய்?...”

“ஜயாவுக்குத் தெரியாதா... பட்டணத்தால் வாறனியன்... உங்களுக்குத்தான்... சந்தை நிலபரம் எங்களாவிட தூலாத் தெரியும்... ஜயா... கொடுக்கறதைக் கொடுக்க...”

“இஞ்ச... இந்தக் கதையொன்றும் வேண்டாம்... நீ உன்ற விலையைச் சொல்... சரி... முண்டு ரூபா தாட்டே?”

“என்ன! அபாத்து விலை கேக்கிறியன்... கொஞ்சம் இருந்தது பாராம் நீங்கத்துக்குக் கொண்டு போனு கத்தாழை முரளுப்போல பத்து ரூபாவுக்கு விக்கலாம்”

“அப்ப போறது தானே?...” ரோசம் முகம் சிவக்க வைக்கிறது.

“இல்ல ஐயா... அந்தப் போய்வாற நேரத்தில கொஞ்சம் கல்பிரட்டி, கழியாக்கலாம் என்டு தான் யோசிக்கிறன்”

“சரி... சரி... ஐஞ்ச ரூபா தாறன்... விருப்பமென்ன வைச்சிட்டுப்போ!...”

— அவன் போகிறான். அவர் மனைவி வருகிறான்.

“மேத்த மலிவா வேண்டிய போட்டியள்... கண்டியில் ஒரு பழமே இருபத்தெந்து சதமென்லே...”

அவருடன் சேர்ந்து, தத்துவமும் சிரிக்கிறது. ●

33



கழுகு ஓன்று மேலாகப் பறந்து கொண்டிருக்கிறது. அதன் பார்வைத் தெறிப்பில் —

எங்கும் வர்ணக் காட்சிகள்.

உச்ச வயல்கள் — செங்களித் தோட்டங்கள்.

நெற்போர்கள் — கரும்புக் குவியல்கள்.

கழுனித் தோடக் கோலங்கள்.

கழுகு, தாழுத்தாழுப் பறந்து பார்த்தது. ஓமாற்றும் உதட் டைப் பிழுகிறிறு.

“பிச்சைக்காரத் தேசம்... சே... ஒரு அ மு கிய பினைக் கூட இல்லாமல் ஒரு நாடா...”

கழுகு மீண்டும் உயரம்பறந்தல்லறிற்று. ●

28

34

கேள்வி ஸ்டாஃப் ஸ்டாஃப் ஸ்டாஃப்

“அம்மா! அம்மா!... எனம்மா என்னேட அப்பாவும் தீயும் பாடசாலைக்கு வந்தனங்கள்?”

அம்மா பதறிக்கொண்டே கேட்டாள்:

“ஏன்?... நாங்க வந்தது உனக்குப் பிடிக்கேல்லியா?”

மகள் சலித்துக்கொண்டே சொன்னாள்.

“நீங்க ரெண்டுபேரும் என் கே னை ட பாடசாலைக்கு வந்த தாலுதான் எங்களை அகதிக்கொண்டினம்... பாடசாலைகளையும் அகதிகள் முகாம் எண்டினம்”

அம்மா பெரும்சக விட்டாள்.

“உண்மைதான் மகளோ!” ●

35

விடைகள் ஸ்டாஃப் ஸ்டாஃப் ஸ்டாஃப்

இடம் பெயர்ந்த மாணவன் பரிசைக்கு விடை எழுதி வருன்.

கே: சனதாயகம் என்றால் என்ன?

வி: பெரும்பான்மையினர் சிறு பான்கையினரைக் கொள்ளியதிப்பது, கொன்று குஷிப்பது, சட்டெபரிப்பது — என்பவற்றைச் சட்டத்தால் அங்கீரிப்பது.



கே: சோசலிசம் என்பது என்ன?

வி: நாட்டி வின் ரூம் சிறுபான்மையினரை இல்லாதொழில்பது

29

கே: குடியரசு என்று எவ்வமைப்பைக் கொள்வார்?

வி: வாக்களித்துத் தன்னை ஆட்சிபீடமேற்றிய மக்களை அகதிகளாக்கும் தன்மையைக் கொண்ட அமைப்பைக் கூறலாம்.

வினாத்தான் திருத்தும் ஆசிரியர் விடைகள் சரியா, தவறு என்பதைத் தீர்மானிக்க முடியாமல் உறைந்து போனார். ●

36

மதில் ஒன்றைக்கொண்டு ஒன்றைக்கொண்டு

“பாத்தியா... இதுக்குத்தான் பாடசாலைக்குப் பக்கத்தில் வீடு பார்க்கவேணும் என்டு சொல்லுறந்து... எவ்வளவு நல்லதாப் போக்க!”

“நீங்கள் என்னதான் சொல்லுறியன்? எனக்கு ஒன்டு மாப் புரியேல்ல!”

“எடி மடைக்கி... பாடசாலைக்குப் பக்கத்தில் எண்டதால் தான் மதிலால் குதிச்சு விழுந்து அகதிமுகாமுக்கு வந்திடப்பம்... இவ்வாட்டி எவ்வளவு க்ரெச்சல்... வாற வழியிலேயே...” அவன் இடைமறித்தாள்.

“ஓம்... ஓம்... மேல் சொல்லி பயம்படுத்தாதிங்க... ஆனால் ஒன்றைக் கவனிக்கியனோ?”

“என்னத்தையப்பா சொல்லிறுங்கள்...”

“இந்த மதிலுக்கு அங்கால இருந்தா நாட்டின் கலை அரிமை யும் ஸ்ரீ சுதந்திரப் பிரசை. இங்கால வந்திட்டர் நாடற்ற பிரசை... அகதி என்னப்பா...”

மௌனம் கண்டது இடியேன இறங்கியது. ●

30

37

பெருமை

வெளிநாடு ஒன்றில் பலநாட்டு மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர். ஒவ்வொரு மாணவனும் தத்தமது நாட்டினைப் பற்றிப் பெருமையுடன் கூறிக் கொண்டனர்.

“எங்கள் நாடுதான் முதன்முதலில் ‘உலகத் தொழிலாளரே ஒன்றுபடுக்கன்!’ என்று குரல் கொடுத்து நவீன உலகை விழித்தெழுச் செய்தது” என்றால் ரூஷிய மாணவன்.

“தனிமனித வளர்ச்சிக்கு தடையாக எதுவுமே இருக்கக் கூடாது என்ற தத்துவத்தால் உயர்வடைந்த நாடு நமது நாடு” – என்று கூறினால் அமெரிக்கச் சிறுவன்.

“அஹிம்கையே நமது நாட்டின் சொத்துடமை!” என்றால் பாரதச் செஸ்வன்.

“நாட்டின் எவ்வித உயர்ச்சிக்கும் அந்தி ய நாட்டிடம் கையேந்தலாகாது என்று மனித சக்தியின் பலத்தை உலக ரியச் செய்த நாடு எங்கள் நாடு!” என்றால் சினப் புதல் வன்.

“இலவச அரிசி மூலமும், இனக்கலவரங்களாலும் நாட்டு மக்களை பிச்சைக் காரர்களாகவும், அகதிகளாகவுமாக்கி, அந்திய நாடுகளிடம் கையேந்தி நிற்கும் பிச்சைக்கார நாடு என்று கூறுவதா எனக்குப் பெருமை?” என எண்ணிய அவன் கூலைதுனிந்தான். ●

31

பார்வைகள் □★□★□★□★□★□★

ஆங்கில மொழியில் மட்டும் கல்வி கற்பிக்கும் பாடசாலை. அங்கு மாணவர்களிடம் பின்வரும் வினா கேட்கப்பட்டது.

கீற்றிட்ட இத்தை நிரப்புக.

இலங்கை வடிவமாகும்.

“இலங்கை தாமரைப்பு வடிவமாகும்” — பறங்கி மாணவன் பதில்.

“இலங்கை தீச்சடர் வடிவமாகும்” — செங்கள் மாணவன் பதில்.

“இலங்கை கண்ணர்த்துளி வடிவமாகும்” — தமிழ் மாணவனின் பதில்.

ஆசிரியர் இலங்கையின் வடிவம் பற்றி முதன்முதலாகச் சிந்திக்கத் தொடங்கினார். ●

நெற்றிக்கண்

சமாதானப் புருங்கள் வெண் பஞ்சக் கூட்டு மென நடந்தன.

அழகு - மென்மை ~ அமைதி.

‘க்கும்...க்கும்...க்கும்’ உலகிற்கு அவை எதையோ போதிக்குக்கொண்டிருந்தன.

அது யோகம். ஞானம் சிந்திக்க கூட்டையடைந்தன.

வேடன் வந்தான்.

கீழே நெருப்பு வளர்த்தான்.

வெய்ப் புகையில் புருங்கள் தவித்தன, சில சுருண்டன நெருப்பில் விழுந்தன.


ஒரு புரு பொறுமையை இழந்தது; விண்ணில் ஏழுந்தது. ‘விர்ரென்று கீழிறங்கியது.

நெருப்புத் துண்பொன்றை தூக்கிச் சென்று வேடனின் குடிசையில் போட்டது.

அவன் குடிசை.

வெந்தழலில் வேகியது. ●

வேலி



நீண்ட நாட்களாக நட்பு உவமை சொல்லிக் கொண்டிருந்த அயலவர்கள் அவர்கள்.

ஒரு நாள் வேலி அடைக்கும் போது, ஒரு கதியால் தன் ஸிப் போனதில், விவகாரம் சமாதானமாக ஆரம்பித்து, சீன் ஸி, ஆவேசம், கத்திவெட்டு என்று வளர்ந்ததில், தன் மாணப் பிரச்சனை பூதாகாரமாகியது.

நீதிமன்றங்கள் பலவற்றின் பல படிகளை ஏறி இறங்கினர். நீண்ட நாட்களின் பின், சமாதானமாகப் போகும்படி நீதி வழங்க, இருவரும் சமாதானமாகி வீட்டிற்குத் திரும்பினர்.

ஆனால், ..

இருவரது வீட்டுவாசலில் வாதி, பிரதிவரதிக்கு ஆஜாகி வழக்கு நடத்திய வழக்கறிஞர்களின் பெயர்கள் மின்னிக் கொண்டிருந்தன. ●

அரசு



வீட்டின் தெற்குச் சுவரும் — எல்லைச் சுவரும் ஒன்றாக இருந்தன. வீட்டின் சுவருடன் இணைத்து காம்பவுண்ட் சுவர் நீண்டிருந்தது.

ஆரம்பத்தில் பிரச்சனை எதுவுமேயிருக்கவில்லை.

ஒரு பெருமழையின் பின் சுவர்கள் நன்றாக ஊழி நீண்டது, வெயிலில் காயத் தொடங்கியபோது —

வீட்டுச் சுவரும் காம்பவுண்ட் சுவரும் இணையுமிடத்தில் ஒரு அரசங்கள்று தளிர் இலை நீட்டி தலைகாட்டியது.

அதனை ஒருவரும் பொருப்படுத்தவில்லை.

இலக்காலம் வெளியூர் மாற்றம் கிடைத்துப் போய்விட்டுத் திரும்பியபோது —

அரசமரம் வளர்ந்து வீட்டின் சுவர்கள் வேரோடு வெடித் திருந்தன. கண்டு இடுக்குகளில் பூச்சி புழுகள்... விஷ ஜந்துக்கள் ஊர்ந்துகொண்டிருந்தன.

எல்லாம் — இந்த அரசால்தான்.

கோடியிடன் விற்குவெட்டி வந்தான்.

வீட்டைப் பாதுகாக்க மரத்தைத் தறிக்க முதல் வெட்டைப் போட்டான்.

அந்த சப்தத்தில் அரசு அதிகாரிகள் ஓடி வந்தார்கள்.

“அரசு — அரசமரம். தறிக்கக் கூடாது. சட்டவிரோதம். அரசால் விடு சிதைந்தால் வீட்டைவிட்டு எழும்பவேண்டுமேயன்றி அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கக்கூடாது. அரசின் எல்லைக்கு அப்பால் ஓடி பாதுகாப்புத் தேடு”

வீட்டை நொருக்கிப் பிளந்து மரம் வளர்ந்தது.

விசாரணைக் குழு....)ஓ()ஓ()ஓ()ஓ()ஓ()ஓ(

ஐந்து நடசத்திர ஹோட்டல்.

ஐக்கிய நாடுகள் தாபனத்திலிருந்து நாட்டின் நிலையை, மாதானத்தை, ஆட்சியினரின் நிர்வாகத்தை பரிசீலிக்க ஒரு குழு வந்து தங்கியிருக்கிறது.

அக்குழு போகுமிடம் — சந்திக்கும் நபர்கள் — எல்லாமே திட்டமிடப்பட்டு முன்னென்சரிக்கையாக நிகழ்கிறது.

எங்கும் தார்மோபதேசம், தார்மீகம்.

சிறுபான்மையினர் பாதிக்கப்படவேயில்லை. மோசமான பொய்ய் பிரசாரம்.

குழு மூடிவுக்கு வந்துவிட்டது.

குழு நடசத்திர ஹோட்டல் வாசலுக்கு வருகிறது. தெரு ஏங்கு அப்பால் நடையாதையில் ஒருவன் பழைய புத்தக்களை விரித்திருக்கிறான்.

பழைய புராதனைப் பண்டங்களைச் சேல விடக் கும் அந்தக் குழு அங்கு விரைகிறது.

பழைய புத்தகங்களை மேய்கிறது.

“ஒரு வரலாற்றுப் புத்தகம் — தமிழில் அரசினுலேயே வைப்பந்தில் அக்டோபர்ட்டது. ஏராளமான புகைப்படங்களுடன்”

அதனை எடுத்து விலை கேட்கிறூர் ஒருவர். அவர் என்னப்படி புதுப்புத்தகம் புத்தகத்தில் இடப்பட்ட விலை முப்பது ரூபா.

அவன் முன்னாறு சொல்கிறான்.

“எனப்பா... இது பழைய புத்தகம் கூட இல்லை. புதிய அரசு வெளியிட்டது. அப்படியிருக்க ஏன் இந்த விலை?”

“உண்மைதான். ஆனால் இப்போது எங்கே தமிழர். தமிழர் புத்தகங்கள் இருக்கு... எல்லாவற்றையும் தான் எரித்து அழித்துவிட்டோமே. இது புதுப்புத்தகம். ஆனாலும் தமிழருக்கு எரியாமலிருக்கிற அருஞ்செல்வம். அது தான் இரு விலை.”

— குழு முதன்முதலாக தன் பணிபற்றிச் சிந்தித்தது. ◉

43

விளையாட்டுப் பொம்மை

செல்வந்தக் குடும்பம். இளந்தம்பதிகள்.

நின்டகாலமாக குழந்தைச் செல்வம் இல்லாமலிருந்து, ஆஸ்குழந்தையொன்றிற்கு பெற்றேராயிருந்தனர்.

குழந்தையை மகிழ்விக்க ஏராளமான போரூட்செலவிட்டல் விளையாட்டுச் சாமான்களை வாங்கிக் கொடுத்தனர்.

குழந்தையை மகிழ்வுட்ட அவர்கள் பொம்மையை வைத்து விளையாடுவார்கள். குழந்தையைத் தோடவிடமாட்டார்கள். குழந்தை பொம்மைகளை உடைத்துவிடுமாம். கற்ற நேரங்களின் கோ-கேவில் அலங்காரமாக பூட்டப்பட்டிருக்கும். குழந்தை ஒரு நாள் கேட்டது.

“அப்பர் அக்மாவுக்கு விளையாட ஒன்று நான் வேணும்; இல்லாட்டி போம்மை வேணும்”. ◉

44

தாது? சோஷலிசம்!

“கண்ணு! துரியோதனனிடம் சென்று நமக்குரிய பாதி ராஜ்யம் கேள்வு!”

“ஆஹா! பொதுவுட்டமை” — என்று ம கீழ் ந் தான் கண்ணன்.

“அது தர மறுத்தால், ஐந்து நாடு கேள்வு!”

“சோஷலிசம்!” — என்றான் முகமலர்க்கிடியுடன் கண்ணன்.

“அதுவுமில்லையெனில் ஆள ஐந்து நகர் கேள்வு!”

“முதலாளித்துவ சோஷலிசம்!” — என்றான் மலர்க்கி நீங்க.

“கௌரவர் அதனையும் மறுத்தால் ஐந்து ஊர்தான்.....”

“ஐநாயக சோஷலிசமா.....?” — அவன் காய் முனை முனுத்தது.

“துரியோதனன் அதனையும் இழப்பாகக் கருதினால் ஐந்து விடாவது தரும்படி கேள்வு!”

“ஐநாயகமா.....?” கண்ணனின் எ ஸ் னை ஏ க் ள் எங்கோ நீந்தினா.

“கண்ணு! இவை ஒன்றிற்கும் கௌரவர்கள் உடன்படார் களாயின் போர் வேண்டு! அடுபோர் வேண்டு! — என்றான்.

வராய்வையின் புத்திரன்.

“புரட்சி! அடிப்படை மாற்றும்... அடித்தளமே மாற்றப்படும் மாற்றும்..... போர்... போர்... போர்...” எனக் கிரித் தான் சுக்கராயுதன்.

சிறிது யோசனையின்பின் கண்ணனைக் கேட்டான் தர்மன்.

“எல்லாம் சரிதான் கண்ணு! நான் ஒவ்வொன்றுக தூதுப் பொருளைச் சொல்லி வருகையில் - நி ஏ தே தே சொல்லி வந்தாயே - என்ன அவவு? எனக்குப் புரியவில்லையே”

36

37

தேர்தல் விற்பனை ★★☆☆★☆★☆

45

விமர்சனம்

இரு அறிஞர்கள் கழனிப் பக்கமாக காலாற நடந்து கொண்டிருந்தனர்.

வயலில் விதைப்பு நடந்துகொண்டிருந்தது.

சூரியன் மெல்லமெல்ல உச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தான்.

“ஆஹா!... விதையில்லாட்டி விளைவு ஏது?” என்றார் ஒருவர்.

“விளைவில்லாமல் விதையேது... விதைப்பேது?” என்றார் மற்றொருவர்.

விவாதம் ஓய்வின்றித் தொடர்ந்தது.

சூரியன் உச்சிக்கு வந்ததுகூடத் தெரியாமல், வெயிலில் வாடிட்டுக்கொண்டிருந்தனர்.

விவசாயி தனது கஞ்சிப் பாணியுடன் மரநிழலில் வந்து அமர்ந்தான். உலகம் எவ்வளவோ பொருளோடு தெரிந்தது.

“பைத்தியக்காரர்களே!... வெற்றுச் சொற்களை விதைத்து விதைத்து எதனை அபுவடை செய்யப் போகிற்கள்? உச்சிப் பொழுது வந்து விட்டதே! எதை உண்ணப் போகிற்கள்?... வராகுங்கள்! என்னுடன் கூடி ஒரு வாய் கஞ்சி குடியுங்கள்!...” என்றான்.

முடிவற்ற வாதத்தின் அர்த்தம் அப்போதுதான் முற்றுப் பெற்றதாகத் தெரிந்தது — அவர்களுக்கு

பெருங் கூட்டம் அமைச்சரைக் ‘கேரோ’ செய்தது.

“உங்கள் கோரிக்கை என்ன?” அமைச்சரின் வினாவில் அற்பனின் பவிசு ஆதிக்கம் செலுத்தியது.

“எங்கள் கோரிக்கையை அல்ல... உங்கள் தேர்தல் பிரகடனத்தை அமுல்படுத்துங்கள் போதுமானால்?”

“எந்தப் பிரகடனம்!?” — அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதிகளைச் சத்தியப் பிரகடனமாகக் கருதினால் அதற்கு அவர்தான் என்ன செய்வார்?

“மறந்து விட்டதா? சந்திர மண்டலத்திலிருந்துகூட அரிசி கொண்டு வருவோம் என்றிருக்களே. எங்கே அரிசி?”

“அட முடச் சனங்களே, சந்திர மண்டலத்தில் நெல் பயிராகிறதா, என்ன?... அப்படிப் பயிரானாலும் கொண்டுவர அரசாங்கத்தில் ஏது பணம்? சென்றகால ஆட்சியினர் திறை சேரியை முற்றுக்கக் காலிகெல்து விட்டுப் போயிருக்கிறார்களே!”

“இது தெரியாமல் எங்களுக்கு என் பொய் வாக்குறுதி கள் அளித்திர்கள்?”

“இதெல்லாம் எங்களுக்குத் தெரிந்திருந்தால் என் இந்த வியாபாரத்துக்கு வருகிறோம். பெரிய பொருளாதார பிப்ளைர்களாகவெல்லவா வரம் க்கை நடத்தியிருப்போம்... பொய்கள்தானே இங்கு விற்பனைப்பணாங்கள்!”

மக்கள் கூட்டம் மந்தையாகக் கலைந்து சென்றது,

கூண்டுச்சிலி

<⊗> <⊗> <⊗> <⊗>

தங்கக் கூண்டு.

கிளி அதனுள்ளே சிறகடித்துக்கொண்டிருந்தது.

பாலும் பழுமும் நிறைந்திருந்தன.

தோப்புகளோ வெளியேயிருந்தன.

கிளி மனிதர் மொழி பேசியது. அவர்கள் மொழிதான் எத்தனையோ?

பலமொழி பேசியது.

எல்லோரும் மகிழ்த்தார்கள்.

கூண்டுக்கு வெளியிலிருந்து உணவுகளை நீட்டினார்கள்.

கிளிக்கு வயிறு நிறைந்திருந்தது.

தெருநாய் ஓன்று அவ்விடத்திற்கு ஓடி வந்தது.

“வொன்!... வொன்!... வொன்!...”

“அப்பபா!... என்ன கொடுமேரான ஒசை?..”

அடித்து விரட்டினார்கள்.

எல்லோரும் கலைந்து போனார்கள், நாய் அந்த இடத்திற்கு வந்தது.

கிளிக்குப் பெருமை தலையைக் கணக்க வைத்தது.

“உனது குரல் எவ்வளவு கொடுமே. மொழி எவ்வளவு அபகரம் கேட்டாயா, என் குரலே? கிளி கொஞ்சகிறது என்று தான் அழகுக்கு... இனிமைக்கு... உவமை சொல்வார்கள். ஆனால் உன்னையோ அடித்து விரட்டுவார்கள்...” — என்றது.

“நீ சிறையிலிருந்து அந்நிய மொழியைப் பேசகிறோய்... உன் தாய்மொழியை மறந்துவிட்டாயா?... கூண்டிற்குள் சிறகடிக்கிறோய். உனக்கு சுதந்திரம்... விடுதலை... தாய்மொழி என்பது பற்றி எதுவுமே புரியாது...”

போதுகர்கள்



‘புயற்புரவி பூட்டியதென விரைந்து வந்த, போர் இரத்த நின் கடிவாளத்தைச் ‘சடார்’ எனச் சொடுக்கி இழுத்து — குருகேஷத்திர மையத்தில் கொண்டுவந்து நிறுத்தினான் கிழவினான்.

பாஞ்சகண்யம் காலை இளங்கதிரில் பளபளத்தது.

அர்க்கானன் பார்வை கொரவ சேண்டையக் கெள்ளியது மனம் அதிர்ந்தது.

உறவுகள் பகையாகிப் போக்கோலம் பூண்டிருந்தன.

அவன் அழிக்கப்போவது —

உறவுகளின் உயிரையா?

பகையின் உருவங்களையா?

காண்டையம் கைநழுவி விழுந்தது.

மாயச் சிரிப்புடன் ‘அர்க்கானு!’ என்றான் சர்து.

‘கண்ணு! என் கண்ணுனவர்களின் உடல்களைப் புண்ணுக்கவா, நான் காண்டையம் எடுத்தேன்’.

அர்க்கானு! காண்டையம் கடமையைச் செய்யவே அருளப் பட்டு. உறவுகள் மரடை. கடமையைச் செய். பல்ளை எதிர் பார்க்காதே.

— பகவான் கிதோபதேசத்தை குருகேஷத்திர யண்ணில் விழுதான்.

— அதில் மனம் தோய், தேறிய அரச்சனன் கேட்டான்

‘எல்லாம் சரிதான் கண்ணு! நீ என்னுடன் நிலவில்... தெனுற்றங்கரைகளில்..... மாடமாளிகைகளில்..... சோலைகளில் எல்லாம் இருந்திருக்கின்றன.... அப்போதே வீலாம் செய்யாத உபதேசத்தை, இந்த குருகேஷந்திரர்களத்தில் விரித்ததென்ன?’

‘கர்மவீரனே அது என் அவதார ரகசியம்.

மனிதர்களுக்குப் பிரச்சினைகள் தோன்றும்போது,..... அப்பிரச்சினை ஓன்ற் தீர்க்க வழியோ, வகையோ தெரியாத போது, அப்பிரச்சினைகளையே தர்மம், தியாகம் என நியாயப்படுத்தி போதிப்பதே இந்த ரகஸ்யமாகும்...’

‘எனக்குப் புரியவில்லையே?’

‘உனக்குப் புரியாதுதான்..... இதனை நன்கு புரிந்து கொள்ளக்கூடியவர்கள் கலியுகத்தில்தான் தோன்றுவார்கள்.’

‘யாரந்தத் திறமைசாலிகள்.....?’

‘நீ இன்று பாசத்தீயில் அகப்பட்டுத் தவிக்கையில் நான் விசிய ஆறுதல் காற்று அதனை அடக்கிவிட்டது, கலிகாலத்தில் ஆட்சியாளரின் அநியாயத்தால் மக்கள் பசி பட்டினி, வறுமை, நோய் எனத் துடிக்கையில், வெறும் வார்த்தைகளாலேயே அவர்கள் துன்பத்தினைத் துடைத்துக்கொள்வார்கள் தோன்றுவார்கள். அவர்கள் என்னையிடப் பெரியவர்கள். அவர்கள் இருப்பதால் என் அவதாரம் கலிகாலத்தில் இருக்கமாட்டாது. தேவையுமற்றது.’

‘யாரவர்கள்?’

‘அரசியல்வாதிகள்’ — எனப் பாஞ்சசன்யம் ஒலித்தது. ●

‘ம....பிறகு.....’

கண்ணன் கதை சொல்லத்தொடங்கினான்.

சுபத்திரர் கதை கேட்டவாறே உறங்கிப்போனான்.

‘ம!... பிறகு...ம...பிறகு...’

அந்த ஆவ்வக் குரலுக்கு அடிபணிந்துபோன கண்ணன், கதை சொல்லும் சுவாரஸ்யத்தில் எதையும் கவனிக்கவில்லை.

பாரதப் போர் — முன்னேட்டமாக, இரவு முழுதும் விரிந்து கொண்டிருந்தது:

‘ம...பிறகு...’

சுபத்திரரயின் வயிற்றிலிருந்து அந்த வீரக்கரு ‘ம’ கொட்டிக்கொண்டிருந்தது.

கதை முடிந்தது. கண்ணன் திரும்பிப் பார்த்தான். சுபத்திரர் ஆழ்ந்த உறக்கத்திலாற்றநிருந்தான். அப்படி யானால்... என்னிடம் கதை கேட்டு யார்?

மாயக் களானே மயக்கம் காட்டினான்.

‘கண்ணு! மனிவண்ணு!... என்னை உனக்காக தயார்செய்திறுய. எனது தந்தைக்கு போக்காலத்தில் உன்னால் உபதேதம்தான் செய்யமுடியும் என்பதால், என்னைக் கருவிலேயே பாசமறுத்து ‘கடமையைச் செய்.’ — என வீரிய வித்தாக மாற்றுகிறுய என்பதைக்கூட நான் புரியாதவனு என்ன? கரு உள்ளிருந்து கேட்டு.

அன்றிரவு மாயவன் நின்ட நேரமாக தனது புல்லாங்குழலை வரசித்துக்கொண்டிருந்தான். ●

திட்டங்கள்



கரையோர மீனவப் பகுதி.

புற்காற்றும், பேரலையும் கரையோரத்தில் மணற்றடையை ஏற்படுத்தியது.

வள்ளங்களும், கட்டுமேரங்களும் கரையேறுமல் ஆழப் பகுதியில் தள்ளாடின.

தொழில் தொடர்ந்து நடக்க, மணல் தடை நீக்கப்பட வேண்டும். அவர்கள் கணக்குப் போட்டார்கள். பெருந் தோகை தேவைப்பட்டது.

அரசாங்க அதிபருக்கு மனுப்போட்டார்கள்.

இல் வாராம் கழித்து பெறுவியல் துறையினர் வந்து பார் வையிட்டனர். அவர்கள் அதற்கென ஒரு பைலை தயாரித் தனர். அது —

திட்டமிடல் பகுதி, சமூக சேவைப் பகுதி, மீன்பிடிக் கூட்டுத்தாபனம் பகுதி, கணக்காய்வாளர் பகுதி என சிவப்பு நாடாவில் பயணம் செய்து முடிக்க, ஆறு மாதமறிற்று.

அதிபர் கைக்கு வரும்போது ஐந்து இலட்சம் செலவைக் கூட்டிற்று. அவர்கள் அத்துணை செலவழிக்க அதிகாரமில்லை

மீனவர்களை அழைத்து “இது ஒரு பெருந்திட்டம். கடற்றுறை அமைச்சினால் மட்டுமே முடியும். அதற்கு மனுச் செய்யுங்கள்” என்றார்.

“இதைச் சொல்ல உங்களுக்கு ஆறு மாதமா தேவைப் பட்டது? தயவு செய்து எங்களுடன் வந்து பாருங்கள் இடத்தை” என்றார். அதிபரும் சென்றார்.

அங்கு மணற்றடை சுத்தமாக நீக்கப்பட்டு மீன் பிடி தொழில் நடந்துகொண்டிருந்தது.

“உங்களை நம்பியிருந்தால் எங்கள் குடும்பம் இந்த ஆறு மாதத்தில் பசியால் அழிந்திருக்கும். எங்களுக்கு இருபதாயிரம் மட்டுமே செலவு. இயலுமானால் அதைத் தர ஏற்பாடு செய்யுங்கள்!” என்றார்.

அரசு அதிகாரி - அதிபர் திகைத்தார். ●

உண்மை ஜில்லாக்குடுமிழுக்குடுமிழுக்கு

பாரபடச் சூப்பி பிரிவினை உணர்வைத் தோற்றுவித்தது.

— “அவர்களுக்கு நாடேது? எல்லாம் எம்மவருக்கே சொந்தம். ஓரடி நிலம் கூடக் கொடுக்க முடியாது” — என்று கொக்கரித்தார் அந்த மாண்பு மிகு.

— “நாட்டில் இனக் கலவரம் தோன்றிவிட்டது. அவர்களை நம்மவர்கள் கண்டகண்ட இடங்களில் வெட்டிக் கொலை, கொள்ளை, தீவைப்பு செய்கிறார்கள். அவர்கள் தப்பிக்கெல்ல முடியாதவாறு எல்லாப் பாதைகளும் தகர்ந்து போயின...” தகவல் வந்தது.

— “நன்று. நன்று. போரென்றால் போர். சமாதான மென்றால் சமாதானம்...” — என்று மகிழ்ந்தார்.

— “ஆனால் உலக நாடுகள் இந்த இனப்படுகொலையைய் பற்றிக் கேள்வி கேட்டால்... அவை போராயுதங்களையும் பிற நல்களையும் வழங்க மறுத்துவிட்டால்...”

“ஆமாம்... ஆமாம். உண்மை... உண்மை. அவர்களைக் கொற்றுச் சமாகத்தான் அழிக்கவேண்டும். மின்சீயவர் ஸீர் பத்திரிமாகப் பாதுகாத்து, கப்பல் மூலம் அவர்கள் பகுப்பு அனுப்பின்டு...!” — என்று கூறிச் சாய்மணியில் காய்ந்தார். ●

இரத்த அட்டை

தொழிலாளியின் காலிலேறிய அட்டை, வலியோ சப் தமோ அற்று வேகம் வே க மா க இரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது.

முகத்தில் எரிச்சல், கோபம் தோன்ற மௌனமரகப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இரத்தம் கொதித்தது.

அவன் தோல்வி கண்டதாக எண்ணிய அட்டை வெற்றிக் களிப்புடன் மேலும் உறிஞ்ச உறிஞ்ச...

“பால்!”

இரத்தத்துளிகள் சிதற அட்டை உருவழிந்தது. ●

பயன்



விடை காண முடியாததாக விவாதம் வளர்ந்துகொண்டிருந்தது.

“எழுத்தால் என்ன பயன்? அதனால் யாராவது திருந்தியிருக்கிறார்களா? திருந்தி இருந்தால் உலகில் கொலை, கொள்ளை, அக்கிரமங்கள், பாசி, பட்டினி, வறுமை, ஏகாதி பத்தியங்கள் என்றே இல்லாதயிந்திருக்கும் அல்லவா?”

அந்த விவாதத்தை நீண்ட நேரமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் எழுந்து கூறினார் :

“எழுத்தால் யார் திருந்துகிறார்களோ, இல்லையோ? எழுதுபவன் திருந்துகிறன். புத்தன், யேசு, காந்தியால்

மக்கள் திருந்தினார்களோ இல்லையோ, அவர்கள் திருந்தினார்கள். மகான்களானார்கள். சொந்த முதுகின் தூசிகளைத் தாவேது தரன் எழுத்தின் பயன்.”

விவாதகாரர் தம் சிந்தனை வழிகளைப் பற்றிச் சுய விமர்சாம் செய்யவேண்டுமென அயர்ந்தனர். ●

கலையும் வயிறும்

காலைவேளை. விருந்தையில் மடி யில் குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.

முன்னால் எலுமிக்கை பூத்துச் சிவிர்த்திருந்தது.

சிட்டுக் குருவிகளும், பிலாக்கொட்டைக் குருவிகளும், ரீச்சான் குருவிகளுமாக ஓரே கிழுகிழுப்பு. கிளைக்குக் கிளைதாவுவதும், மண்ணில் குதிப்பதும், சொண்டினால் கிளறுவதும்... மீண்டும் மரத்திற்குத் தாவுவதும்... தேவேதும்...

— அவர் பரவசத்திலாழுந்திருந்தார்.

“இயற்கை... அழகு... கலை...”

குழந்தை பழரெனக் கேட்டது —

“அப்பா... குருவி அரிசி போட்டா சாப்பிடுமா...?”

— குழந்தை ஏனோ கேட்டது.

அப்பாவின் பரவசம் கலைந்து, நிதர் சனம் உதயமாக முழுதில் கவலை ரேகைகள் படரலாயின. ●

தரிசனம்



வயோதியம் அவள் உடலில் தளர்ச்சியைத் தந்திருந்தது. பார்வை கிடையாது. செவிகள் அடைத்துப் போயின் நாக்குகள் நடம் புரண்டு மிகச் சிரமத்துடன் உருவழிந்த சொற்களைச் சிந்தும். எதிர்நின்று பேசபவரின் உதடுகளில் தனது சட்டு விரலை வைத்து, அவற்றின் அசைனினாலே பேசின் பொருளைப் புரிந்துகொள்வாள்.

ஆனாலும் பிடிவாதமாக, ஞாயிற்றுக்கிழமை தேர்ரு ம் தேவாலய பூஜைப் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வந்து போவாள்.

எல்லோருமே வியந்து போவார்கள்.

ஒருநாள் உபதேசியாரே அவள் முன் வந்து நின்று கேட்டார்:

“தாயே! உனக்கு கண்ணால் எத் தீண்டும் பார்க்க முடியாது. காதால் கேட்க முடியாது. ஆண்டவனின் திருநாமத் தைக் கூட ஒழுங்காக உச்சரிக்க முடியாது. என்? இங்கே என்னதான் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஞிக்கூடப் புரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்க நீ தவறாது இங்கே வருவதன் அர்த்தம் என்ன?...”

“கடவுளின் சந்திதியில் நிற்கிறேன் என்ற நினைப்பும், அவன் புகழ் பாடப்படுகின்ற எண்ணமும், அந்த எண்ணத் தில் பிறக்கும் உதடுகளின் அசைவும் — எனக்கு விழிகளாக, சொற்களாக, குரல்களாகின்றன” — எனப் பதில் சொன்னார்.

உபதேசியார் புதிய பக்கி மார்க்கத்தைப் புரிந்துகொண்ட நிலையில் பிரமித்துப் போய் நின்றார். ●

சௌர்ஜேபில்



சிவன் உணர்க்கி மயமானவன். அளற்பிழும்பு.

அவனே —

நன்முன் துவக் கணலாகக் கொழுந்துவிட்டெரியும் அந்த அங்கேயைக் கண்டு மனம் கசிந்து போனான்.

“அன்பனே! நீ வேண்டும் ஏறம் யாது?”

“கவாமி! நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் பார்மாகி விடவேண்டும்.”

“தந்தோம் வரம்!”

“கவராமி... உன் வரத்தை உன் தலையிலேயே கை வைத்துப் பரிட்சிக்க...”

சிவன் ஓடத் தொடங்கினான்.

மக்கள் சிதறத் தொடங்கினார் ●

ஏகமனம் — (((((•))))—

முப்பத்தாறு மணித்தியாலங்கள் தொடர்க்கியாக நடந்த விவாதத்தின் பின், பாதி அங்கத்தவர்கள் செயற்குழுக் கூட்டுத்தினின்றும் வெளிநடப்புச் செய்தபின் —

அடுத்த நாள் காலை, வாழைலி அறிவித்தது:

“நேற்றைய விவரத் முடிவில் தீர்மானம் ஏகமனதாகி பற்றுக்கொள்ளப்பட்டது.” ●

தீர்ப்புகள்



நீண்ட நாட்களின் பின் நரியின் ஆசை நிறைவேறியது. அதன் வரயில் சேவற்குஞ்சு ஒன்று படைத்தது.

சேவல் ஓடி வந்தது.

“அநியாயம்! அநியாயம்... கொலை செய்வது அக்கிரமம். என் குஞ்சு உனக்கு என்ன கெடுதல் செய்தது?”

“எனக்கொரு கெடுதலும் செய்யவில்லை. ஆனால் என் வயிற்றுப்பசிக்கு அதுதானே ஆகாரம். இறைவன் படைப்பில் இதுதானே நியதி.”

சேவல் மௌனமாகியது.

நரித் தோலுக்காக வேடன் விரித்த வலையில் அது மாட்டியது.

“என்னைக் கொல்லாதே!” — நரி கெஞ்சியது.

“எனக்கு உடையும் நீ... உணவும் நீ... எல்லாம் உன்னைக் கொன்றால் தான் எனக்குக் கிடைக்கும்...”

“உலகில் அறிம்சையே கிடையாது. கொலைகார உலகம் இது” — என்று நரி அவறியது.

புலமைப்பரிசில் □

மூன்றும் அகில நாடுகளில் ஒன்று அது.

இயற்கைவளம் அங்கு நிறைந்திருந்த பொழுதும், அங்குள்ள குறைபாடு போதிய கல்வியின்மையே இதனால் அங்கு உழைப்பு, உற்பத்தி, சேமிப்பு, தொழில் வரய்ப்பு, மூலதனம் என்பன அறவே ஏற்படாதுபோக நித்திய வறுமையே நிலவியது.

இதனைப் போக்க அந்த நாட்டு அரசாங்கம், வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி, தனது வரவு செலவுத் திட்டத்தில் பெருமளவு தொகையைக் கல்வி வளர்ச்சிக்கொண்டுதுக்கியது.

நாட்டில் மக்கள் நன்கு கல்விகற்கத் தொடங்கினர். ஜராவு முன்னேற்றமும் தென்படலாயிற்று அது —

முதலாம் அகில நாட்டின் கண்ணை உறுத்தியது.

‘அந்த நாடு இப்படியே வளர்ச்சிபெறுமானால், அந்நாட்டிலிருந்து நாம் மிகமிகக் குறைந்த விலைக்குப் பெறும் மூலம் பொருட்களை இழந்து விடுவோமே!’ — இதற்கு என்ன வழி? யோசித்தது.

அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்தது.

‘மேலதிகப் பட்டப்படிப்பிற்கும்... உயர் கல்விக்கும்... அறிவியல் ஆய்விற்கும் நாம் புலமைப்பரிசில்கள் வழங்கு விடும்!’ — என அறிவித்தது.

வறிய நாட்டிற்குப் பெருமகிழ்ச்சி, வளர்ச்சி பெற்ற நாட்டிலே பெறும் அறிவு தாய் நாட்டை வளர்க்கப் பெறும் உதவி புரியும் என எண்ணியது.

தன் நாட்டில் மேதைகளாக வரும் அறிகுறி கொண்டோ ஸார்த் தெரிந்து முதலாம் அகில நாட்டிற்கு அனுப்பியது.

ஆனால் —

அங்கு சென்ற திறம் மேதைகளின் ஆய்வுகளைத்தும், முதலாம் அகில நாடுகளின் பொருளாதார, வைத்திய, தொழி பூர்ப் — மருத்துவ — அறிவியல் சார்ந்தனவாகவேயிருந்தன.

வறிய நாடோ மேலும் மேலும் அடிப்படைக் கல்விக்கு ஈர்தா செல்வத்தை ஒதுக்கிக்கொண்டிருந்தது. ●

பாசம்

பிள்ளைகளை நன்றாகத்தான் வளர்த்துப், படிப்பித்து ஆளாக்கி விட்டார்.

என்ன யன்?

வயோதிப காலத்தில் ஆதரவளிக்காமல் துரத்தி விட்டனர். அவர் ஆண்டிகள் மடத்தில் ஒண்டினார்.

இருநாள் அவர் பிச்சைக்குப் போய் வரும் வழியில் அவர் மகன் அவரைத் திருவோடும் கையுமாகக் கண்டு, கண்கலங்கி நின்றான்.

“என்ன கோலம்பா இது? உடைந்துபோன திருவோடும் கையுமாக...” — தந்தைக்குப் பெருமசிற்கச்.

சதை ஆகிறதா?

“கொஞ்சம் பொறுங்களப்பா... இதோ வருகிறேன்” என்று எங்கோ விரைந்தான்.

அவர் இரத்த, பாச உறவுக் கணவில் கணியாகி...

“இந்தாருங்கள் அப்பா!

— அவர் கணவு கலைந்து பார்த்தபோது, மகன் கையில் அளவில் பெரிய புத்தம்புதிய திருவோடு காட்டியளித்தது. ●

அமைதி

பரந்த, விரிந்த கண்டம் போன்ற, அமைதியரான நாடு. சபிடசம் நிறைந்திருந்தது. மக்கள் தொகையே ஏராளம். “அங்கு மட்டும் கடையை விரிக்கச் சந்தர்ப்பம் கிட்டினால்...”

— வஸ்வரச நாட்டிற்கு நாக்கில் நீர் சொட்டிற்று.

“உங்கள் நாட்டின் சபிடச வாழ்வுக்கான சமூக உளவியலை ஆராய வரும் எங்கள் ஆராய்ச்சிக் குழுவுக்கு அனுமதி வழங்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” — என்று கடிதம் அறுப்பியது.

சில நாட்களின் பின் அந்தக்குழு வந்து போனபின் — நாட்டில் கலகங்கள் ஆங்காங்கே தோன்றலாயின.

வஸ்வரகளின் ஆயுதங்கள் வெகு வேகமாக கள்ளச் சந்தையில் விற்பனையாகத் தொடங்கின. ●

அடையாளம்

“கனகசபை அவர்களின் வீடு எது?”

“கனகசபையா? அப்படி யாரும் இந்தத் தெரு வில் இல்லையே?”

“பெரிய கல்வீடு... மேல்மாடியெல்லாமிருக்கு...”

“இங்கினேக்க இப்ப எல்லாம் கல்வீடுதான். ஆனால்...”

“அவர் ரேட்டரி சங்கக் கவர்னரும் கூட...”

“ரேட்டரியா?... கவர்னரா?... அப்படியென்டா?...”

“அவர் போன மாதம் கூட கோயிலொண்டுக்கு மண்டபம் கட்டிட்டவர்...”

“இப்ப கோயில்களில் திருத்த வேலைகள் நடைபெறுது ரான்.. அதுகளை ஆர் ஆர் செய்யினாம் என்னுடையும்...”

“ரவுனில் நாலைஞ்சு கடையளிருக்கு... மொத்த வியாபாரம்... அரிசி... மா...”

“ஓ!... எட! உவன் கல்லரிசிக்காரன் வீடே? இது தான் மற்றி... போ... நீ ஏதேதோ கேட்க பயந்து போனன்...” ●

சுதந்திரம்

அவர்கள் ஊர்களிலிருக்கின்றன. சுதந்திரக் காற்றைச் சுதந்திரமாகச் சுவாசிப்பவர்கள். திறந்து வெளியில் அவர்கள் கூடாரம், வானத்தில் வண்ணப்புருக்கள் வட்டமிட்டன.

“ஆஹு! இந்கைகள் எங்களுக்குமிருந்தால்... சுதந்திரத்தை எவ்வளவு ஆனந்தமாக அனுபவிக்கலாம்...”

மத்தியான வேளை,

“உணவுக்கு என்ன செய்வது?.....”

“துப்பாக்கியை எடு. அந்தப் புருக்களை...” ●

வெள்ளௌலி



புதியதொரு மருந்து, ஏராளமான பொருட் செலவில் கண்டுபிடிக்கப்பட்டது.

அற்புதமான மருந்து, நோய் மாறும். ஆனால் —

பக்க விளைவுகள் காலம் செல்லச் செல்ல பயங்கர நோயாக மாறிவிடும் அபாயமுண்டு.

அரசாங்கம் தடைசெய்தது.

கம்பனி — வர்த்தக ஏற்றுமதி இலாகா அமைச்சர் சந்தித்தது.

வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

முதல் கம்பஸ் மூன்றாம் உலகநாடு நோக்கிச் சென்றது. ●


ஆகாச இரக்கம்

காவிலிருந்து இறங்கி, காலைத் தடுமாற வைக்கும் நடையாதை வாசிகளில் இடறி, அசத்தங்களைக் கண்டு காறித்துப்பி, அருவருத்து ஒதுங்கி, ஆங்கிலத்தில் வசைமாரி பொழிந்து, என்கலேட்டரில் ஏறி ஆகாசக் கடையின் உச்சியை அடைந்து

ஸ்கோட்ச் விஸ்கியுடன், ஓம்லட்டுடன் அமர்கையில்... கடற்காற்று முகத்திலிடித்து போதை ஏற்றுக்கையில் —

பிளரப்பார் வாசிகளின் பசி அவன் கண்ணீரை வரவழைத்தது, ●

முரண்



தொல்பொருள் ஆராய்ச்சிக் குழுவொன்று புதையுண்டாக்கரொன்றைக் கண்டுபிடித்தது.

“அதன் அமைப்பு... தொல்பொருட்கள் மூலம் அது ஒரு புளித் நகராக இருக்க வேண்டும்... புராதன காலத்திலேயே அது மாணிட நாகரிகம் மிக்கதாக இருந்திருக்க வேண்டும்” என்ற செய்தியை தினசரிகளுக்கு மிகுந்த பெருமையுடன் வழங்கியிருந்தது.

அடுத்தநாள் செய்தித் தாளில் —

அந்தப் பெருமை மிகுந்த தலைப்புச் செய்தியினருகேயே, கட்டமிட்ட இன்னெரு செய்தியும் பிரசரமாகியிருந்தது

“நேற்றைய இராணுவத் தாக்குதலில் சின்னாஞ்சிறு விவராயக் கிராமம் ஒன்று முற்றுக சிதையுண்டது.” ●

ஊதி

நன்பனை வலுக்கட்டாயமாக அந்த “ரெஸ்ரோண்ட்” கீக்கு இழுத்துப் போய் ஒரு மேசையில் இடம் பிடித்து ‘பேரரு’க்கும் ‘ஓடர்’ கொடுத்து விட்டு நியிர்ந்தபோதுதான், முன் ஞால் மேசையிலிருந்தவனைக் கண்டான்.

“மக்சான்... வெரி கொரி... எழும்பு... வேறொரு நல்ல ரெஸ்ரோண்டிற்குப் போவும்” — என்றபோது ‘பேரர்’ டிரே யில் போத்தல்களும், கிளர்ஸ்களும் மோத, ‘உருளைக்கிழங்கு டெவில் பிறைற்’ என்னையில் மின்ன வைத்துப் போக, எல்லாம் நிலை குலைந்துவிட்டது..

“என்டா விசயம்... இங்க என்ன...?”

“இல்ல மக்சான்... முன்னால் மேசையில் இருந்து குடிக் கிறவன் எங்கட ஊர் குடிமகனின்ற மகன்... அவன் எங்கு முன்னால் சரிசமமாக இருந்து குடிக்கிறது தான்... நாளைக்கு ஊரில் போய் எங்குல தலைகாட்ட முடியுமே!”

“நீ கொழும்புக்கு வந்தும்... இவ்வளவு பேரோட பழக்கும் உன்ற பரம்பரைப் புத்து போகேல்ல. எங்கு உன்னை நன்பன் என்று சொல்ல வெட்கமாக இருக்கு...”

— நன்பனின் கண் டிப் புட்டு நும், சாராயம் உள்ளே போன போதையுடனும் அவன் மௌனமாகி விட்டான்.

நீண்டநேரமாகவிட்டது.

எழுந்து எதிர் மேசைக்குப் போனான்..

அவன் கண்கள் கலங்கின. நா தழுதழுத்தது.

“ஹாய் பிறதர்... நான் மிஸ்டர் கணக்கைப்... கிளாப்டு மீட் ஷு... பேரர்... ரூ டிரிங்ஸ் கொண்டு வா... தோழர் நான் உம்மட ஊர் தான்... என்னைத் தெரிகிறதா?....”

கொடி

ஆற்றி உயரப் பட்டம் அழகழகான வண்ணத் தாள் களில் வண்ணங்கள். மின்சார வர்ன பல்புகள்.

கொடி ஏற்றப்பட, அது வட்டமடித்து மண்டையை உடைத்துக்கொண்டது. ஓல் எவ்வளவோ நீண்டும் பயன் இல்லை.

முச்சை பிழை.

முச்சைக் கயிறு அடிக்கடி அறுந்து, திருத்தித்திருத்தி முன்னும் முடிச்சுமாக...

கொடி ஏறியது. ●

உழைப்பு

உழைப்பாளிகள் தேசத்திலிருந்து நாட்டிற்குச் சில தேரூர்கள் விழயம் செய்தனர்.


அரசாங்கம் நாட்டைச் சுற்றிப் பார்க்க ஒழுங்கு செய்திருந்தது. “ஏழு மாடி கொண்ட இது பராக்கிரமபாகுவின் ஆயிரம் அறை கொண்ட மராளிகை... இது சத்மல் பிரசதநாய... சிகிரியா குன்று ஓவியம்... இசெழுமுனியா சிற் பங்கள்... இது தாதுசேனன் கட்டிய குளம்... மகாசேனன் கட்டிய கால்வாய்... பராக்கிரமபாகு கட்டிய நீர்த் தேக்கம்” என்று காட்டிக் கொண்டு போனான் வழிகாட்டி.

வந்தவர்கள் கேட்டார்கள்.

“எல்லாம் சரிதான்... இப்ப நீங்கள் கட்டிய குளம், மகால்வாய் ஏதாவது இருந்தால் காட்டுக்கள். இல்லாவிட்டால் வாகனத்தைத் தங்குமிடம் திருப்புங்கள்”

— வரகனம் திரும்பியது. ●

சர்வாதிகாரிகள்



சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்தது.

சர்வாதிகாரி ஏராளமான பண்ததை தங்கம், வைரம் ஆடம்பரப் பொருட்களாக... கலைப்பொருட்களாக மாற்றி அந்நிய நாட்டுக்கு ஏற்கெனவே அனுப்பித் தப்பிவிட்டிருந்தான்.

நாட்டை மீட்ட மக்கள் அந்நிய நாட்டுடன் பேரராடி அந்தச் செல்வங்களை மீட்டுவந்து ஒரு ‘அரும் பொருட்காப்பிக் கூடம்’ அமைத்தனர்.

கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்துச் சென்றனர்.

இரு நாள் பாடசாலைச் சிறுவர்கள் அந்த இடத்திற்கு வந்தனர். எல்லாவற்றையும் பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு வியப்புக்குப் பதிலாக ஆச்சியமே ஏற்பட்டது.

“முன்னை ஆட்சியிலும் இந்தச் செல்வங்கள் மக்களுக்குப் பயன்படவில்லை. இந்நாள் ஆட்சியிலும் அப்படியே...”

— “யாரது மக்களாட்சியைப் பற்றி முனுமுனுப்பது! என்று கடுமையான குரல் ஒன்று எழுந்தது.” ●

அன்பளிப்பு இரி இரி இரி இரி இரி இரி இரி இரி

அவன் கடமையில் சத்தியவந்தன், நேரமையாளன், கறைப்பாத கரங்கள் கொண்டவன். அவனை எவரும் விலை கொடுத்து வாங்கிவிட முடியாது.

அதனால் அவன் பதவிமேல் பதவியாக உயர்ந்து வந்தான். செல்வச் செழிப்பிலும் மிதந்து வந்தான்.

இது எப்படி?

இருவருக்கும் இந்த மருமம் புரிபடவில்லை.

ஆனால் அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். “மூடர் ஸனோ! எங்கள் வீட்டில் மாதம் தவறுமஸ் மணைவி, பிள்ளை ஹட்டிகள், மாமன், மாமி, மைத்துனன், சித்தப்பா, பெரி யம்பா என்று பிறந்தநாள் கொண்டாடுவது என்ன அவர்கள் டிருவர்ண பாசத்தாலா... நிங்கள் கொண்டுவரும் அன்பளிப்பு மருக்காகவா...?” ●

பெண் ஜி இ ஜி இ ஜி இ ஜி இ ஜி இ ஜி இ

அவர்கள் புதிதாக மனம் செய்து கொண்டவர்கள்.

இரு நாளின் மகிழ்ச்சிப் பொழுதில் அவள் கேட்டாள்.

“நிங்கள் யாரையாவது முன்பு காதலித்ததுண்டா?...”

“இல்லை... இல்லவேயில்லை” — அவன் அ வ ச - ர மா க மருத்தான். அவளுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.

“சரி போகட்டும்... உங்களை எந்தப் பெண்ணுவது விரும்பியதுண்டா?...”

அவன் தயங்கினான். அவள் விழிகளில் சந்தேகச் சாயல் படிவதைக் கண்டான். பிரக்களையைத் தவிர்க்க விரும்பினான்.

‘இரு பெண்ணும் அப்படி என்னை விரும்பியதில்லை.’

அவள் விம்மினாள்.

“போதும் போயும் பிற பெண்களால் பர்த்து பெருமுக்கிடப்பாத ஒரு ஆண்மகனுன் உங்களைப்போய் மணமுடித்தேனே... எனக்கென்ன பெருமை...” ●

அந்நிய உதவி

நாட்டு நிலமையை அவதானித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க, அந்த சர்வதேச தாபனம் தன் அங்கத்தவர்களை அனுப்பியிருந்தது.

வந்தவர்களுக்கு ‘இன்டர் கொண்டினெண்டல் ஹோட்ஸில்’ விருந்துபசாரம் நடத்தியது அரசாங்கம்.

வந்தவர்கள் திரும்பிச் சென்றதும், கணக்காய்வுப் பகுதி விலிருந்து ஜந்தொகைக் கணக்குச் சபையால் சமர்ப்பிக்கப் பட்டது. அதில் —

விருந்துச் செலவு வழங்கப்பட இருந்த நிதியில் பாதிக்கு மேவிருந்தது. ●

பெருமை

வெளிநாட்டவர்களுக்கான ஒரு சுற்றுப்பயணம்.

‘கடைகள்... தொழிற்சாலைகள்... நிர்பாசனத் திட்டங்கள்... கோயில்கள்... பயிர் நிலங்கள்... எல்லாமே அளவில் பெரியன்’ என பெருமையடித்துக் கொண்டான் வழிகாட்டி.

தூரத்தே தெரிந்த மக்கள் ‘கிழு’வைக் காட்டினான் ஒரு பிரயாணி.

‘ஆமரம். எங்கள் நாட்டில் எல்லாவற்றிற்கும் நின்ற பெரிய மக்கள் வரிசைதான்’.

என்று அவசரமாகக் கூறினான் வழிகாட்டி. ●

சுதேசிகள்

புதிய தேர்தல் நடந்து, புதிய ஆட்சி வந்தது.

மக்களை மகிழ்விக்க ஏராளமான அந்நியப் பொருட்கள் இறக்குமதியாகின. நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தாலும் மக்களுக்கோ கொள்ளை மகிழ்ச்சி.

— அப்பொருட்களை வாங்கக் கையில் காசு இல்லாவிட போதாதா?

அந்நியச் செலாவனியைச் சீர்செய்ய அவசரம் அவசரமாக உண்ணட்டு உற்பத்திப் பொருட்களை மிகமிகக் குறைந்த விலை மக்களுக்கு உண்ணட்டுப் பொருட்கள்கூட வாங்க முடிய வில்லை. அதனால் ‘என்ன?

‘மக்களாட்சி மலர்ந்துவிட்டது. ஒரு சாமானுக்கும் பஞ்ச மில்லை. ஆனால் வாங்கத்தான் எங்களிடம் காசில்லை. எல்லாம் எங்கட விதி. கடவுள் எப்போதுதான் கன் திறப்பராரோ?’ என மக்கள் ஆஸ்ய வாசல்களில் தவம் கீட்கலாயினர். ●

மனைவி

அவன் யளைவியை அழகாக்கிப் பார்க்க ஆசை கொண்ட வெள். வகை வகையாகத் துணிமனிகள் வாங்கி வருவரன். அவன் தன்னை அழகாகச் சிங்காரித்துக் கொண்டு தன் முன் துரிசனம் தருவாள் என எண்ணினால்.....

அவன் பழம் புடவையிலேயே வந்து நிற்பான்.

கேட்டால், “பாவும் தங்கசியி... கலியாணமராக வேண்டிய பெண்... நூலைக்கு கலியாணப் பேச்சு வந்தால் அப்ப துணி எடுக்க எங்க ஒழிறது... அதுதான் அவளிட்ட கொடுத்திட்டன்” என்பாள்.

அவளிற்கு ஆத்திரம் பற்றி வரும்.

அவளை அவனுல் திருத்தவே முடியவில்லை.

சிரு நாள் அழகான சேலையோன்று வாங்கி வந்தான் மனைவி ஓடி வந்தாள். அவன் அதனை அவளிடம் கொடுக்காமல் அவள் தங்கையிடம் கொடுத்துவிட்டுச் சொன்னான்.

“உமக்கு இந்தச் சேலை நன்றாயிருக்கும்...”

மனைவி முகம் கோணலாயிற்று.

அடுத்த நாள் அவள் சொன்னாள். “புதிய வீடு பாருங்கள் தனியாப்போக.” ●

77

இன்றவியு



கிராமத்து மாணவன் நகரத்திற்கு பஸ்கலைக்கழகப் படிப் பிற்காக நேர்முகப் பரிசைக்கு அமைக்கப்பட்டிருந்தான். கேள்விகள் ஒவ்வொன்றிலும் ஆளும் கட்சியின் புகழ்பாடிக் கொண்டிருந்தனர்.

“இந்த ஆட்சியில் தான் கிராமத்து மாணவர்கள் உயர் கல்விக்காக பஸ்கலைக்கழகங்களை நாடி நகருக்கு வரமுடிகிறது. இல்லையா?”

“ஆமாம்.” — மாணவன் பதில் சொல்லிவிட்டு தொடர்ந்தான்... “உண்மையான ஆட்சியில் பஸ்கலைக்கழகங்கள் கிராமங்களிலேயே தோன்றுக்.” ●

62

78

எச்சில் ரசனை

விழாக் கொண்டாடும் விட்டிற்கு வெளியே ஏகக் கூட்டம். பிச்சைக்காரர் கும்பஸ்... தெரு நாய்கள்...

எச்சில் இலைக்காகக் காத்திருக்க...

பல இலைகள் வந்து விழுந்தன.

எல்லாமே காலி இலைகள்... சூப்பி எறி யப் பட்ட சில எலும்புத் துண்டங்கள்...

எலும்பைக் கொல்விய நாய் ஒன்று சொல்லிற்று:

‘அட இந்த மனிதனுக்கு கொஞ்சம்கூட சாப்பாட்டுரசனை கிடையாதா... அருமையான எலும்புகளை இப்படி எறிந்திருக்கிறுனே’ — என ரத்தம் தன் வரயிலிருந்தே வடிவதை உணராத நிலையில் கூற, அதைக் கேட்ட மனிதன் சொன்னான்.

‘அந்த மட்டிலாவது அவன் இரசனை இருந்ததால் தான் உனக்கு எலும்பாவது கிடைத்தது. இல்லாவிட்டால் நீயும் ஏங்களைப்போல் பசியால் துடிக்க வேண்டியதான்.’ ●

79

‘காலணி’த்துவம் நயநயநயநய

“குருவே!” என்று ஓடி வந்தனர் முனிபுத்திரர்கள்.

“என்ன?” — என்றார் வசிஷ்ட மாழுனி.

“பரதன் இராமனின் பாதுகாயைத் தாங்கி வந்து, மாபெரும் பழியைத் துடைத்து மக்களின் அன்பைப் பெற்று மன்னாகி விட்டானே”

வசிஷ்டர் நின்கையிலாழ்ந்தார். நீண்ட பொழுதின் பின் விழித்தார். சொன்னார்.

63

“ஆமாம் ரிஷிகுமார்களே! கலிகாலத்தில் தோன்றப் போகும் காலனித்துவ ஆட்சிக்கு பரதன் அடியெடுத்துக் கொடுத்து விட்டான்..”

சிங்ய கோடிகள் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்தனர். ●

80

‘சுய’ இச்சைகள் இல்லை இல்லை இல்லை இல்லை

தேவி கட்சிகள் இரண்டு பல்மாகம் பேரட்டியிட்டன.

சுயேசை அங்கத்தவர்கள் பலர் திட்டெனத் தேர்தல் களத்தில் குதித்தனர்.

மக்களுக்கோ பெருவியப்பு.

“உங்களுக்குத் தோல்வி என்று தெரிந்தும் ஏன் தேர்தலில் ஈடுபட்டார்கள்?”

“உங்களுக்காக... எங்களுக்காக...”

“எப்படி”

“நாங்கள் போட்டியிடுவதால் அவர்கள் ஏராளமாகத் தேர்தலுக்காகச் செலவு செய்வார்கள். நீங்கள் பயனடைவிர்கள். கடைசியில் எங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் செய்வதற்காகப் பேரம் பேசுவார்கள். கள்ளப் பணம் வெளியில் வரும். நாட்டிற்கும் நல்லது. நாங்களும் பணக்காரராவோம்”

நித்திய ‘கலை’ ஞர்கள் 000000000000

கலைஞர்கள் ஒன்றுகூடி திரைப்படம் பிடித்தனர்.

மிகப் பிரமரதமாக வெற்றி பெற்றது.

வெற்றிற்கு யார் காரணத்தால் என்ற விசாரணை தொடங்கியது. ஒவ்வொருவரும் தங்களை யே முதன்மைப் படுத்தினர். பிளவு தோன்றிப் பிரிந்தனர்.

இல் காலங்களின்பின் மனந்தேநி ஒன்று கூடினர்.

மீண்டும் ஒரு திரைப்படம் எடுத்தனர். அது —

மகத்தான தோல்வி அடைந்தது.

தோல்விக்கு ஒவ்வொருவரும் மற்றவரைச் சட்டிக்காட்டத் தொடங்கினர். விளைவு?...?

கலைந்தனர் அக்கலைஞர்கள். ●

82

சாதுர்யம் தொல்விதான்தான்தான்தான்தான்தான்தான்

தன் நன்பனைப் பற்றிய அவதாரன செய்தி யைக் கேள்விப்பட்டதிலிருந்து இவனுல் தன்ஜை அடக்கமுடியவில்லை. விசாரித்தறியும் ஆத்திரத்துடன் அவனை அணுகினான்.

நன்பன் எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டான்.

பிறகு அமைதியாகச் சொன்னான்:

“நீ கேள்விப்பட்டவற்றை நீ நம்புவதானால் நமது நட்பு நிதிக்க வழி யில்லை.. நம்பாவிடால் இந்த விசாரணையே தெவையில்லை..”

இவன் திரும்பிந்தந்தான். ●

வாழ்வு டெயரின் பார்டின் பார்டின்

“இப்படியும் ஒரு தந்தை பரசமா? மாமனுர் மரியாதையா?” அரே கூடி வியந்து நின்றது.

காலையில் கிழவன் படுக்கையிலிருக்க, அவன் அலாக் காகத் தூக்கி... காலைக்கடற்று வைத்து... வெந்திரில் உடல் கழுவி... பவுபர் போட்டு... இதமான பதத்தில் ‘ஹாரிலிக்ஸ்’ ஊட்டி மீண்டும் கொண்டுவந்து காற்றேற்பமாகக் கட்டிலை இழுத்துவிட்டு... அதில் சாய்மான மாச இருக்கவைத்து... பலகாரம் ஊட்டி... காலை மட்டுமல்லாது இரவு வேளைவரை கிழவனுக்கு ராஜ உபசரம்தான்.

இத்தனைக்கும் அவர்களுக்கு எமெட்டுக் குழந்தைகள். தாத்தாவக்கு உனவு வழங்கும்போது, குழந்தைகள் எனக்கு எனக்கு...’ - என்று ஆரவாரிக்கும் பொழுது ‘அதுகளை புறங்கையால் எற்றி விடுவார்கள்.

கிழவன் எழுபது வயதுவரை வாழ்ந்திருத்தான். ஒரு நாள் கிழவன் கண்ணை மூடினான். செய்தியால் அரே அதிர்ந்தது.

கிழவனின் இழப்பை அத் தம்பதிகள் எப்படித் தாங்கிக் கொள்ளப் போகிறார்கள்? தெறுதல் சொல்ல அரே விரைந்தது. உள்ளே அழுகுரல் கேட்டது.

‘ஐயோ... அப்பா... மோசம் பண்ணிப்போட்டியே... நானும் என்ற எமெட்டுப் பிள்ளைகளும் உன்ற பெண்கள் பணத்தில்தானே வாழ்க்கை நடத்தினாலும். இப்போது எங்களை அநாதையாக்கிப் போட்டியனே!’

சமத்துவம் கிழவுகிழவுகிழவு

சாதாரண மக்களின் சைக்கிளின் விலை திடீரென உயர்ந்து.

மக்கள் போக்குவரத்துக்காகத் தவித்தனர்.

நிதி மந்திரியிடம் ஓடினர். அவர் விளக்கினார்.

“பணக்காரரின் கார்... ஸ்கூட்டர் எல்லாம் என்ன விலை தெரியுமே? அவர்களுக்குச் சமமாக நிங்களும் இருக்க வேண்டாமா? அதுதான் சைக்கிள் விலையும் உயர்ந்து இருக்கிறது. எங்கள் ஆட்சி எப்போதுமே ஏழைகளின் பக்கம்தான்” ●

தேர் அலைலைலைலைலைலைலைலைலைலை

ஊர் கூடித் தேர் இழுத்தது,

மனித் தேர் மங்கலகரமாக நகர்ந்தது.

வடமிழுத்தோர் தம்மால்தான் — தேர் நகருகிறது என்று இறுமாந்தார்கள். ஆரவாரம் எழுந்தது.

‘பார்! — அச்சாணி முறிலை, தேர்க்கால் இடம் வழுவ வடமிழுத்தோர் வழுவி ஓடினர்.

தேர் முளியரய் நிற்க —

அச்சாணி முறித்ததற்கு யார் யார் பொறுப்பு என தம்முள் அடித்துக்கொள்ளத் தொடங்கினர் ●

மன்பொம்மை 〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇〇

செலவந்தர் விட்டுக் குழந்தை அருந்தவைப் புதல்வன்.

குழந்தையின் வி ஜீ யாட்டுக் காக வகை வகையான பொம்மைகள்... விலையுயர்ந்த இறக்குமதிப் பொருட்கள்... துப்பாக்கி... ஜீப்... ரயிஸ்... விமானம்... கரடி, குரங்கு... ஆண் பெண் குழந்தைப் பொம்மைகள்... என வீடு முழுவதும் வாரியிறைத்துக் கொண்டிருந்தனர்.

திடீரெனக் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

ஒடிச் சென்று பார்த்தார்கள். அங்கே —

அவர்கள் வேலைக்காரனின் மகன், கையில் வைத்து வினியாடிக்கொண்டிருக்கும் உடைந்த, மூளியான பொம்மைக் காக குழந்தை அடம்பிடித்து அழுதுகொண்டிருந்தான். ●

முதலும் முடிவும் …★.....★.....★...

எறும்பு மரக் கொம்பரில் ஊர்ந்து கொண்டிருந்தது. நீண்ட கொம்பராதலால் முடி வேயற்ற பயணம்போல் தோற்றும் கொண்டது. எறும்புக்கும் சுவாலாகப் பட்டது.

பயணத்தின் முடிவைக் கண்டுவிட முனைந்தது. வேகம் வேகமாக ஊரத் தொடர்க்கீடு அது, நுனிக் கொம்பை அடைந்து, அப்பாலுள்ள வெளியைக் கண்டு, ‘முடி வைக் கண்டுவிட்டேன்’ என்று உரத்துக் கத்தியது.

அப்போது அங்கிருந்து திரும்பிக்கொண்டிருந்த இன்னேர் எறும்பு அவசரம் அவசரமாகக் கூறியது:

“அது முடிவின் முடிவல்ல. நாம் பயணிக்க முடியாத பரப்பின் ஆரம்பம்” ●

தேட்டம் ஜீபு ஜீபு ஜீபு ஜீபு ஜீபு ஜீபு ஜீபு

இருவன் தனது வரவுக்கேற்ப, செலவுசெய்து அமைதி யாக, ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு நாள் அவேஸ் சந்தித்த ஒருவன் — “பைத்தியக் காரா! இப்படி வாழலாமா? உனது பிற்காலத்தை நினைக்கா மல் இப்படியா செலவு செய்வது? சேமிக்கக் கற்றுக்கொள்”

அவனுக்கும் அது சரியாகப்பட்டது.

முதலில் சிறு பொறியாக ஆரம்பித்த சேமிப்பு ஆசை, பெருநெருப்பாக பற்றி ஏரியலாயிற்று.

ஒவ்வொரு நூறும் சேமிப்பைக் கணக்கிடும்பொழுது நாளை இதனைவிடக் கூடச் சேர்க்க வேண்டுமென அவாக் கொள்ள வானுன். பணம் சேமிக்கப் பல புதியபுதிய வறிகளைக் கையாளலானுன்.

முதலில் தனது தேனீர், வெற்றிலை, திகரட் செலவுகளைக் குறைக்கத் தொடங்கியவன் படிப்படியாக உணவு வேண்டக்கொ இரண்டாக்கி, ஒன்றாக்கினான். பின்னர் மணவி, மக்களுடைய உணவிலும் கைவைக்கத் தொடங்கத் தொடங்க...

செல்வம் மலையாகக் குவிய,

அவனும், அவன் குடும்பமும் ஏற்ற உணவின்றி, பிற்காலத்தை நிகழ்காலத்துக்குத் துரிதப்படுத்தி...

இருநாள் அவன் இறந்து போனான்.

“அவேஸ் எரிப்பதா? புதைப்பதா? எதில் செலவு குறைவு?” என அவன் மணவி கவலைப்படத் தொடங்கினான். ●

தர்மம் பூட்டுப்போக்குவரத்து

வழிவரிய பயணிகளுக்கும், வழியற்ற வழிப்போக்கர் களுக்குமென அந்தப் பொட்டஸ் வெளிக் காட்டில் அடையாத படலைக் குடிசையென்றை அமைத்து, தர்மம் செய்துகொண்டிருந்தார்.

ஒருநாள் நன்னிரவு, யாரோ ஒரு அந்நியன், இணப்பாற இடமும், உணவும் உணவும் கேட்டான்.

அவர் அவனை அன்புடன் உபசரித்து, உணவும் கொடுத்து விட்டுப் படுக்கப் போய்விட்டார்.

விடிந்தது.

அந்நியனைக் காணவில்லை. அத்துடன் —

அவரது கைவிளக்கையும் காணவில்லை.

அன்றிலிருந்து படலையில் கணத்த பூட்டு ஒன்று தொங்க ஸாயிற்று.

போதம்

புக்குகாந்தர்மாக புவி சூரியனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதற்கு ஒரு தனியாத ஆசை.

“தன்னை உற்பவித்து தானை என்றாவது ஒரு நாள் ஒரேயோரு கணமேனும் தழுவிக்கொள்ள வேண்டும்.”

ஒரு நாள் புவி கநிரவனை மெல்ல நெருங்கியது.

அக்னிப் பூவாக சூரியன்.

புவி பதறிக்கொண்டே விலகி ஓடியவாறு கேட்டது;

“உன்னிலிருந்து பிறந்தவன் தானே நான். என்னை இப்படித் தகிக்கலாமா? உனக்குப் பாசும் ஸ்பெது கிடையாதா?”

கநிரவன் சிரிப்பாய்க் கூறினான்:

“என்னால் நீயாக இருக்கும்போது நீ நானுக் கிருந்தேன். எப்போது என்னிலிருந்து நீ நீயாகப் பிரிந்தாயோ, புதிய உறவுகளைப் பெற்றுக்கொண்டாயோ அன்றிலிருந்து நீ — வேறு நான் வேறு. பழைய உறவுகளை பெயரில் மட்டும் தான் தரிசிக்கலாம்.”

ஜீவன் முக்கி

கோடை வெயில்.

கருவேல் மரத்தைச் சுற்றிக்கொண்டு பாம்பு கிடந்தது.

அது சட்டை உரிக்க வேண்டிய காலம்.

உலிலே பலத்த வேதனை.

அருகில் தேரைகளும், தவணைகளும் கவலையற்றுத் துள்ளித் திசிந்தன.

பாம்பிடம் கேட்டன:

“பாம்பே! ஏன் இப்படிச் சுருண்டு கிடக்கிறோய்?”

“நான் இவ்வளவு காலமும் செய்துவந்த பாவத்திற்காக கடவுளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்; விரதம் அனுஷ்டிக்கிறேன். உங்களைப் போன்ற ஜீவராசிக்கொன்று வளர்த்த உடலைக் கழற்ற வரம் கேட்கிறேன்” — என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அதன் உடலிலிருந்து

செட்டை உளியத் தொடங்கியது. அதன் உடல் பளபளத்து ஒளி விசுத்தொடங்கியது.

தவணையினங்கள் கரங்கூப்பி அதன் தெய்வீக ஓளியில் பரவசமானன. தன்னிலை மறந்தன.

விரதம் முறிந்த பாம்பு ஒவ்வொன்றுக அவற்றை உண்ணக் தொடங்கியது. ●

92

முதுகு ஷ் சி ஷ் சி

மரக்கொம்பரிலிருந்த சேவல் கண்விழித்தது. பரபரப் புடன் எழுந்தது. ‘சட...சட...சட’ வெளி இறக்கைகளை அடித் துக்கொண்டது. அடிவானில் மெல்லிய கீற்றுக்கத் தெரிந்த ஒளிக்குதிரைக் கண்டு ஆண்தமாக, உற்சாகமாகக் கூவியது.

‘கொக்கரக் கோ... கொக்... கேரக்... கைக்கரக்கோ’

மனிதன் எழும்பவேயில்லை.

சேவல் சோம்பவில்லை.

கூரை முகட்டிற்கு தாவிப்பறந்தது.

தன் சக்தி முழுவதையும் ஒன்றுதிரட்டிக் கூவியது.

‘கொக்கரக்கோ’...

மனிதன் எழுந்தான்.

கதிரவனை நோக்கிக் கைதொழுதான். அப்போது —

சேவல் குறுக்கே நிற்பதைப்போல அவனுக்கு உணர்வு தோன்றியது. தான் சற்று விலகி வணங்கலாம் எனத் தோன்ற வில்லை. சீற்றத்துடன் கூறினான்.

‘யாரங்கே... இந்தச் சேவலைப் பிடித்து காலை முறிந்து அப்பில் வை.’ ●

93

சோம்பேறி ★★★★★★ ★★★★★★ ★★★

அவன் ஒரு முழுக்கோம்பேறி. ஒரு துரும்பை எடுத்து அப்பால் போடுவது என்றாலும் பெரிதும் அலுத்துக் கொள்வான். வீட்டில் அப்பில் பூனை உறங்கும். அவன் மனைவி தான் அண்டை அயலில் ஏதோ கடன்பட்டு அவன் வயிற்றையும் சேர்த்துக் கூழி வந்தான்.

இரு நாள் அவனுக்கு அயலிலிருந்து ஒரு உதவியும் கிடைக்கவில்லை. மத்தியான உணவுக்கு என்ன, செய்வது என்ற பதைப்படன் விட்டிற்கு வந்தால், அவன் ஆனந்தமாக அந்தப் படைப்பகலிலே பாயில் புரண்டுகொண்டிருந்தான். அவனுக்கோ பற்றிக்கொண்டு வந்தது.

‘நீங்கள் வெளியே போய் உழைத்து வந்து குடும்பத்தைக் காப்பாற்றப் போகிறீர்களா?... இல்லை பிறந்த விடுகேக்குப் போகவர? இன்றைக்கு இரண்டிலொன்று தெரியவேண்டும்!’ என்று கத்தினான்.

அவனுக்குக் கொஞ்சம் பயம் வந்தது.

‘வயலுக்குப் போய் உழுது என்ன பயன்? விதைநெல் தான் இல்லையே?’ என்றான்.

அவன் அவசரம்கா வெளியே சென்று விதை நெல் வாங்கிவந்தான்.

‘இந்தாருங்கள் விதை நெல். வயலுக்குப் பேரங்கள்!’

‘எல்லாம் சரி... இதை விதைத்தால் ஏராளமாக விளையுமல்லவா?...’

அவன் மகிழ்ச்சியோடு “ஆமாம்!” என்றான்.

“அவற்றை வைக்க களஞ்சியம் வேண்டாமா?”

“கட்டாயம் வேண்டும்”...

“எங்கள் வீட்டில்தான் களஞ்சியம் இல்லையே. கஷ்டப் பட்டு விளைவித்த நெல்லைப் பாதுகாக்க வழியில்லாமல் ஏன் பயிரிடுவான்” என்று கூறித் திரும்பிப் படுத்தான்.

94

அழகுக் கலைகள் *

காகமும் கிளியும் நட்புக்கொண்டிருந்தன.

கிளி பறக்குமிடமெல்லாம், அந்த அந்தக் கணக்கை அழகடிக் கொண்டிருந்தது. மரங்களிலிருக்கும் மதுரக்களிகளை கொந்தியும், அவரை இனங்களைக் கொறித்தும் வாழ்ந்து கொண்டிருந்தது.

காகமோ கிடைத்தவற்றையெல்லாம் உண்டது. வேப்பங்களிகளைக் கொட்டையோடு புதித்து தான் செல்லுமிடமெல்லாம் நன்றிக் கடனுக் அந்தந்த இனங்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. அதுமட்டுமல்லாமல் —

அழுக்கை, அசுத்தத்தை, ஏன் அழுகி நாறிய பினங்களைக் கூடப் புதித்தது.

கிளி இதைக்கண்டு அருவருப்புடன் முகத்தைத் திருப்பியது காகம் சொல்லியது:

“உலகில் பயனற்றது என்றே... அசுத்தமானதென்றே எதுவுமில்லை. மனிதர்கள் கூட கழிவுகளை பச்சையெனக்கொண்டு பயிர் வளர்க்கிறார்கள். நீங்கள் உலகை அழகு படுத்துகிறீர்கள். நாங்கள் உலகைச் சுத்தம் செய்யவர்கள். சுத்தமில்லாத அழகு அசுத்தக் களஞ்சியம்தானே...”

கிளி தன் வாழ்நாளில் முதன் முறையாக தன் அழகுப் பயன்பற்றிக் கிந்திக்கத் தொடங்கியது.

95

வழிகாட்டல் ○!!!!○!!!!○!!!!○!!!!○!!!!○!!!!○

அத்துறவியின் மாதுபசைக் கண்டு உலகமே வியநிதது ஆற்றலைக் கண்டு அதிசயித்தது. அறிவைக் கண்டு பெருமூச்சு விட்டது.

அவனுக்கும் ஒரு நாள் வாழுக்கை வெறுத்து விட்டது. மனைவி மக்களை மறந்து அவர்முன் போய் நின்றான்.

“என்னப்பனே வேண்டும்?”

“என்னை உங்கள் சீடரில் ஒருவனுக் ஏற்றுக் கொள்ள வேண்டும்”

அவர் அவனைக் கூர்ந்து பார்த்தார். துறவிக்கான மனப் பக்குவம் அவனிடம் இல்லாதது தெரிந்தது.

“அப்பனே! உன்னிடம் துறவுக்கான மனப்பக்குவம் இன்னும் கைகூடவில்லை. போய்விட்டு காலம் கனியும்போது வரா. உன்னை ஏற்றுக்கொள்கிறேன்!” என்றார்.

அவனே பிடிவாதமாக நின்றான்.

குரு ஒருகணம் யோசித்தார்.

“சரி என்னைத் தொடர்ந்து வா!” என்று நடக்கத் தொடங்கினார்.

வழியெலாம் இயற்கையின் களிநடம். அவன் ஆர்வத்துடனும் ஆளந்தத்துடனும் நாலாபக்கமும் பார்வையை சுழற்றிக் கொண்டு நடந்தான்.

குருவோ எந்தவித லயிப்புமில்லாமல் நிச்சிந்தையாக நடந்துகொண்டிருந்தார்.

திமிரென ஒரு கதறல் கேட்டது. குரு திரும்பிப் பார்த்தார்.

அவன் ஒரு பள்ளத்தில் இடறி விழுந்திருந்தான்.

கோலத்தில் புகுவோர் சில காலங்கள்

“புலன்டக்கம் இல்லாத... புகழ் விரும்பி நீ!... பரதை பார்த்து நடக்கத் தெரியாத உனக்கு ஒரு துறவா?... நீ மற்ற வருக்கு எந்த விதியைக் காட்டுவாய்?”

— குரு நடக்கத் தொடங்கினார். சிஷ்யனின் அலறல் பின் தொடர்ந்தது. ●

96

வெட்கம்

தங்கள் தங்கள் பொம்மைகளை வைத்துக்கொண்டு விளையாடிக்கொண்டிருந்தனர் சிறுமிகள். திடீரென்று இருவரிடமும் ஒரு போட்டி மனப்பான்மை தோன்றினிட்டது.

“என்ற பொம்மைதான் வடிவு”

“இல்லை. என்ற பொம்மை தான்...”

“ஐய... உன்ற பொம்மைக்குக் கையில்லை...”

“உன்ற பொம்மைக்குத்தான் காலில்லை...”

“உன்ற பொம்மை ஒரே கறுப்பு... ஊத்தை... உவவே...”

“ஐய... என்ற பொம்மை கண்ணே முடித் திறக்கும்...”

“ஆனு... சட்டையே போடேல்லியே... வெட்கம்...” என்று ஒரு குழந்தை சொல்ல, மற்றது அழுத் தொடங்கியது.

அழுகுரல் கேட்டு இருவரின் தாய்மாரும் ஓடிவந்தனர்.

“ஏய... ரெண்டும் இங்க வாங்க! சனியன்களே குளிச்சுகையோட சட்டைக்கூடப் போடரம்... அம்மணமா... விளையாட தெருவுக்கு வந்து சண்டையா போடுகிறீர்கள்?”

— இரண்டும் குடுகுடுவென்று தாய்மாரிடம் ஓடின. ●

இஃப்பது கோடி ரூபாய் பெறுமதியான பாரிய தொழிற் சாலைக்கு அதிபர் அவர். பண மூட்டையில் தான் அவர் படுக்கை.

நாட்டில் புதிய ஆட்சி மலர்ந்தது.

தொழிற்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டு வந்தன. முதலாளி முன்னரேயே விழித்துக்கொண்டார்.

ஒருநாளே அவரது ஆலையும் தேசிய உடமையாக்கப்பட்ட போது — சிரித்தபடியே வெளியேறினார்.

அரசாங்கம் பேரேட்டைப் புரட்டியபோது. சமீபத்தில் அந்த ஆலை அறுபது கோடி ரூபாவுக்கு மேல் வங்கியில் கடன் பட்டி ருப்பது தெரிந்தது. ●

பிறவிப்பயன்

பள்ளமான காட்டுப் பகுதியைச் சார்ந்து அணையோன்று வெகு வேகமாக எழுந்தது.

அங்கே நீர் வெகு வேகமாக ‘குபுகுபு’வென நிறைய, வேரால் நிருண்ட மரங்கள் திகைத்துச் சாய்ந்தன. சமாதியுமாயின. ஒன்று எப்படியோ தப்பி நீருக்கு மேலாக நம்பிக்கை விழிகளுடன் வானைத் துளாவியபடி....

...நீர்லைகள் எற்றி ஏறிந்து, அதனைத் தம்வயப்படுத்த முயன்றுகொண்டிருந்தன.

சில நாட்களில்...

மரத்தின் இலைகள் உதிர்ந்தன. மரம் மொட்டையாகி, காய்ந்த கரங்களை வாணி நோக்கி மேலுயர்த்தி...

“இயற்கையே! எனக்கேன் இந்தக் கோலம்? என்னில் பலன் கண்போர் பஸ். இப்போது வறியவனுகே விட்டேனே? கொடுத்தே பழகிய நான் பயனற்று வாழ்வதைவிட என்னை விழித்தி விடு...” என இறைஞ்சிற்று.

அப்போது —

மரங்கொத்திப் பறவையொன்று தனது வண்ணச் சிறுகு களை அடித்துப் பறந்துவந்து கொத்தலாயிற்று. ●

99

வயிறு



தெளிந்த நிரோடை.

நீரென்ன... ஸ்படிகமா? இல்லையில்லை... சரல்... உருக்கிய பாதுரசம்...

பாதுரசத்தில் மீன்குஞ்சுகள் நிந்துவதுண்டோ?

நிந்துகின்றனவே?

இதுவென்ன அதிசயம்... அற்புதம்...

— கவிஞர் வியந்து போகிறுன்.

ஒருவன் வருகிறான்.

நீரோடையைப் பலமாக காலாலும், கைகளாலும் குழப்பிச் சேருக்கி... ‘அழகெங்கே... மீணங்கே... ஸ்படிக மௌனமெங்கே? பின்வரை எங்கிருந்து எழுகிறது?’

அழகின் சிதைவு! பேர்க்களத்து இரத்தச் சேறு.

“ஓ!... அரக்கனே நிறுத்து!... நிறுத்து! அழகை... ஆழந்த மௌனத்தைக் கலைத்து விட்டாயே?”

அவன் சிரித்தான்.

“அழகின் குவிர்மையில் அமைதி காலும் கவிஞரேன்... என் வயிற்றின் நெருப்பை அணைக்க இதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” என்றவாறு மீன்களைப் பிடித்துத் தனது பறியில் போட்டான். ●

100

கோதுமையும், திராட்சையும்

1

பொன்மயிலின் தங்க நிறத் தோகையாய்ச் சரி ந் து கிடந்தன கோதுமைக் கதிர்கள்! மஞ்சள் வெயில் சிந்திய தங்கப் பொடிகள், ரேமாபுரிப் பெண்களின் பொன்னிறக் கேங்களின் பளபளப்பையூட்டி.

விவசாயிகள் ஆனந்தமாக அறுவடை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்துகொண்டிருந்தனர்.

கோதுமை வயல்களுக்கப்பால் திராட்சைத் தோட்டங்கள். கறுப்புத் திராட்சையும் பச்சை முந்திரியுமாகப் பின்னிப் பிணை ந் து, கலந்து நிறுபேதமற்ற, இனபேதமற்ற சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தன.

தோட்டக்காரர்கள் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தனர்.

வயல்களினாடும், தோட்டக்களினாடும் மஸிதனின் காலடி பதித்த பாதைகள் — மானிட ஒற்றுமையின், தொழிலாளர்ஒற்றுமையின் சின்னங்களாகத் தெரிந்தன.

கோதுமை உணவாக, திராட்சைக் களிகள் — களியாக, ரசமாக மற்றின. மன்னாகத்தில் விண்ணாகத்தைக் காண்கின்ற போது,

2

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சாத்தானுக்குப் பொறுக்க முடியவில்லை.

‘வேதம் ஒதுப்’ புறப்பட்டது.

தோட்டக்காரர்களிடம் சென்றது.

“பைத்தியக் காரர்களோ... திராட்சையை திராட்சையாக உண்பதைவிட, ரசமாக அருந்துவதைவிட, மதுவாக அருந்திப் பாருங்கள். பரலோகம் தெரியும்...”

‘மதுவா...? அப்படி என்றால்...?’

“திராட்சை ரசத்தைப் புளிக்க விடுக. அது மதுவாக மாறும். பின் அருந்து. புதுமது புத்தனர்க்கி அளிக்கும். புது வறிகாட்டும். உங்கள் ஊன விழியாலேயே ஆண்டவணைக் காளமுடியும். ஏன் நீங்களே ஆண்டவஞகு முடியும்...”

சாத்தானின் வார்த்தைகளிலேயே மது இருந்ததுபோலும்.

தோட்டக்காரர்கள் மதுப் போதையில் ஆண்டவஞகு முயன்று, மிருகமாகி எங்கும் ஒரே சண்டையும் சக்சரவும் தான்...

மது... மங்கை... மரமிசம்...

அமைதி குலை,

சாத்தானின் சிரிப்பு எங்கும் நிறைந்தது.

3

தோட்டக்காரர்களிடம் இப்போது காயில் தொழிலுமில்லை. பண்டமாற்றுச் செய்ய திராட்சைகளுமில்லை. எனவே, விவசாயிகளைக் கொள்ளியிடலாயினர்.

மநுபோதையினர் ஈவு இரக்கமில்லாமல், விவசாயிகளைத் தூக்கவே, விவசாயிகளின் பெருட்டள் அடிக்கடி கொள்ளியோயின.

சாத்தான் அவர்களை நோக்கிப் போனான்.

“பார்த்தீர்களா... வீரம் அவர்களுக்கு அடிமையாகிவிட்டு. ஏன் தெரியுமா? எல்லாம் இந்த மதுவால்தான். அவர்களை வெள்ள வேண்டுமென்றாலும் உங்களுக்கும் வீரம் வேண்டுமென்றாலும்...” — சாத்தான் முடிக்கவில்லை.

“எங்களுக்கும் மது வேண்டும். ஆனால் எங்களிடம் திராட்சைத் தோட்டங்களில்லையே!” — என விவசாயிகள் கூக்குர விட்டனர்.

“அதனுலென்ன?... கோதுமையிலே மது வடிக்கலாம். நான் சொல்லித்தாருகிறேன்” — என்றான் சாத்தான்.

அன்றிலிருந்து பயிர்கள் மடியலாயின. போரினால் உழைப் பாளிகளும் மடியலாயினர். நிலத்தில் வெறுமை பூத்தது.

சாத்தானும் சிரிக்கத்தோடங்கினான்.

4

பரமண்டலத்திலிருந்து பிதா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தவர், சொன்னார்.

..“ஆதாமையும் ஏவாளையும் அனுப்பி, விலக்கப்பட்ட களியை உண்ணுதிர்கள் என்றேன். உண்டார்கள் இதனால் உண்ணும் களிகளையும், தானியங்களையும் உருவாக்கினேன். அவர்கள் விரும்பி உண்ணட்டுமென்று. ஆனால் அவர்கள்

உண்பதற்குப் பதிலாக, அவற்றைக் குடிக்கப் பழகிக் கொண்டனரே... இனியும் குமரனை இங்கு வைத்திருக்கவியலாது... குமரா ஓ!... உனக்கு மன்னுலகத்தில் நிறைய வேலை இருக்கிறது..” டி

என்று தேவகுமரனை பஸ்தத குருவி அழைக்கலானார்.



‘கெம்பியன் கெல்வன்’
எழுத்துத் துறையில் புகுரந
வெள்ளிவிழா ஆண்டைச்
சிறப்பிக்குமுகமாக இவரின்

‘குஷங்கதை: நாறு’
என்னும் இந்நால் வெளிவரு
கின்றது.

கடந்தால்களில் சிறுகதை
நாவல், கவிஞர், கட்டுரை
விமர்சனம், நாடகம் தீராக
கதை - வசனம், பீகம்.
எனப் பலதுறைக் கலைஷங்கரிகளில்
நீலெல்லாம் தனது முத்தி
ரையைப் பொறித்து வைத்திருப்பவர்.

சிந்தனையாளர்; சிறந்த பேச்சாளர்; பத்தீரினகயாளர்,
‘இலக்கியம் மட்டுமல்லாது இலக்கியம் கருணையாள
மொழியும் வளர வேண்டும். புதுப்புதுச் சொல்லாக்கங்களை.
யும் உரந்தை அழகுகளையும் பெற்றேருங்கீ மினிரவேண்டும்’ என எண்ணுபவர். இறுக்காகவும், சுருக்கமாகவும்
கருத்துக்களைக் கலைஷங்களாக்கி வரசகர்களைத் தீர்க்க
ஙாகச் சிந்திக்கச் செய்வதில் வஸ்லவர். இப் பண்புகளை
இக்கதைகளில் கண்டார்.

அமைதியின் இருக்கன் (சிறுகதைக்கோவை) முன்று
முழு நிலவுகள் (இலங்கை இலக்கியம் பேரவையின் சிறந்த
நாடகப் பரிசு) முழுத்துச் சிறுகதை மணிகள் (விமர்சனங்)
நெருப்பு யல்லிகை (வீரகேசரியினரின் வத்சிறந்த போதேசப்
பரிசு நாவல்) நாணயின் கிடை (ஆன்பீகம்) விடியலைத்
தேடும் வெண்புரை (சமுரச வெளியீடு நாவல்) — இவரது
சில நூல்கள்.

இவரின் பல நாடகங்கள் இலங்கைக் கலைக்கழகத்,
இலங்கைக் கலாச்சாரப் பேரவை, முநாடு பத்தீரினகை
ளில் முதல் பரிசீட்டியவை.

தீரைப்படச் சுவடி-தீரைப்படக் கூட்டுத்தாபணத்தினரால்
A-ஏம் பெற்றது.

இவர் யாழ்-இலக்கிய வட்டம்/இலங்கை இலக்கியப்
பேரவையின் தலைவர், ‘அமிர்தகங்கை’ கெளரவ ஆசிரியர்;

வி. பி. - வெளியீட்டுநாருக்கரகு.

